THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Manufacturers of Antiseptic Dressings

F.No. CS /2023-24_93

5th April, 2024

April 5, 2024

To,
Head- Listing
Metropolitan Stock Exchange of India Limited
Building A, Unit 205A, 2nd Floor,
Piramal Agastya Corporate Park,
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070.

Symbol: RAMARAJU

Dear Sir/Madam,

Sub.: Intimation as per Regulation 92 of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018, as amended (the "SEBI ICDR Regulations") and Regulation 30 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended ("SEBI Listing Regulations").

This has reference to the captioned Rights Issue in respect of which the Company had filed a Letter of Offer dated March 1, 2024 ("LOF") with the BSE Limited and the Securities and Exchange Board of India. The captioned Issue opened for subscription on Friday, March 15, 2024 and closed on Friday, March 22, 2024.

In this regard, this to inform you that the basis of allotment advertisement dated April 4, 2024, in terms of regulation 92 of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018, as amended, has been published in the following newspapers on April 5, 2024:

Financial Express – (English) National daily – All Editions. Jansatta – (Hindi) National Daily – All Editions. Makkal Kural – Tamil – Madurai Editions

We are submitting herewith the newspaper e-clippings of above mentioned newspapers. Kindly take the same on your records and acknowledge the receipt.

Thanking you,

Yours sincerely,

For, The Ramaraju Surgical Cotton Mills Limited

Muthukumar P

Company Secretary and Compliance Officer

M. No.: F12904

Encl: a/a

NOTICE is hereby given that Share Certificate No. 143598 for 32 shares bearing distinctive no's 27759869 to 27759900 (both inclusive) of SEAMEC Ltd. Having its Registered Office at A-901-905, 215 ATRIUM, 9th Floor, Andhen Kurla Road, Andhen (E), Mumbai, Maharashtra 400093 registered in the names of 1) HENNA KALRO 2) BRIJAY N KALRO has been lost. We have now applied to the Company for issue of duplicate share certificate in lieu of the above. Any person having any objection to the issue of duplicate Share certificate in lieu of said original share certificate, is requested to lodge his/her objection thereto with the Company at the above address or with their Registrars, C B Management Services (P) Ltd., P-22, Bondel Road Kolkata - 700019, in writing, within 15 days from the date of publication of this Notice Name and address of the shareholders

> 1) Henna Kalro 2) Brijay N Kalro B-1, Casa Lavelle - 3, Lavelle Road Bangalore - 560001

Place : Bangalore Date: 05.04.2024

LOST OF SHARE CERTIFICATE

Company: HINDUSTAN UNILEVER LIMITED Regd. Office: Unilever House, B.D. Sawant Marg, Chakala, Andheri (EAST), Mumbai, Maharashtra-400099

Notice is hereby given that the certificate(s) for the under mentioned equity shares of the company have been lost/misplaced and the holder(s). purchaser(s) off the said equity shares have applied to the company to issue duplicate share certificate(s)

Any person who has a claim in respect of the said shares should lodge the same with the company at its registerd officer within 21 days from this date else the company will proceed to issue duplicate certificate(s) to the aforesaid applicants without any further intimation.

Certificate No.	Starts Distinctive No	End Disctinctive No.	No. of Shares
5144572	872012921	872013200	280
Folio No	· HI I 2722275		

Name of Holder: Anil Lalchand Ramtri Place: Ahmedabad. : Late Jitendra Lalchand Ramtri Date:

Advertisement giving notice about registration under Part I of Chapter XXI of the Act
(Pursuant to section 374 (b) of the Companies Act, 2013 and
rule 4 (1) of the Companies (Authorised to Register) Rules, 2014)

FORM NO. URC-2

1. Notice is hereby given that in pursuance of sub-section (2) of section 366 of the Companies Act, 2013, an application is proposed to be made after fifteen days hereof but before the expiry of thirty days hereinafter to the Registrar at Central Registration Centre (CRC), Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6, 7, 8 Sector 5, IMT Manesar, District Gurgaon (Haryana), Pin Code-122050 That ALENA LIFESCIENCES LLP, a Limited Liability Partnership (LLP)a business entity may be registered under Part I of Chapter XXI of the Companies Act 2013, as a Private Company Limited by Shares.

2.The Principal objects of the proposed Private Limited Company are as follows:-To Deal in Distribution and Third Party Manufacturing of Pharmaceutical Tablets Capsules, Syrups, Injectables, Soaps, Ointments, Sachets, Medical Devices and

3. A copy of the draft memorandum and articles of association of the proposed company may be inspected at the office at 1102 Kailas Corporate Lounge Prem CHS. LTD. Veer Savarkar Marg, Vikroli Parksite, Vikroli West, Mumbai - 400079.

1. Notice is hereby given that any person objecting to this application may communicate their objection in writing to the Registrar at Central Registration Centre (CRC), Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6, 7, 8, Sector 5, IMT Manesar, District Gurgaon (Harvana), Pincode-122050, within twenty one days from the date of publication of this notice, with a copy to the LLP at its Registered Office. Name(s) of Applicant

Dated this 5" Day of April, 2024.

1. Deepak Radheyshyam Mittal 2. Suvaan Deepak Mittal

CR No. 81- Mazgaon IN THE BOMBAY CITY CIVIL COURT AT BOMBAY SUMMARY CIVIL SUIT NO 100297 OF 2022

[O.V, R.20 (1. A) Of CPC For Paper Publication] Plaint Lodged on: 01.10.2021 Plaint Admitted on: 06.04.2022 SUMMONS to answer plaint Under section O: XXXVII Rule 2 of the Code of Civil

Procedure, 1908.

CANARA BANK, a body corporate constituted under the provisions of the Banking Companies (Acquisition & Transfer of Undertakings) Act, 1980 having its

Head Office at Bengaluru and a Branch Office amongst others at Canara Bank. Matunga Bazaar Branch, Shankar Mattham Building, Telang Cross Road, Matunga (C.R.), Mumbai - 400 019, represented through its Chief manager, Ms. Reshma Avdhoot Chavan, age years.Plaintiff 1. M/s. Suvi Tours And Travels Address at : Shiv Shakti Rahivashi Sangh, S.P.

Road, Shakti Nagar, Wadala (E); Mumbai, Antop Hill, Maharashtra - 400 037 2. Prop. Digvijay Devi Sharan Singh Address at : Shiv Shakti Rahivashi Sangh S.P. Road, Shakti Nagar, Wadala (E), Mumbai, Antop Hill, Maharashtra - 400 037,

1. M/s. Suvi Tours And Travels 2. Prop. Digvijay Devi Sharan Singh

(As per Order dated on 06.02.2024 in presiding in court Room No. 81 H.H.J. Shri WHEREAS the above-named Plaintiff/s has instituted a suit in the Honorable Court against you the above-named Defendant under Rule 2 of Order XXXVII of the Code of

Civil Procedure, 1908. A) The Plaintiff, therefore, prays: -

(a) That this Hon'ble Court be pleased to pass an order and decree against the Defendants, jointly and severally, to pay the Plaintiff the sum of Rs. 2,86,840.40 (Rupees Two Lakhs Eighty Six Thousand Eight Hundred Forty and Forty Paisa Only) (Loan Account No. 5039791000030 a sum of Rs. 2,22,074.88 (Rupees Two Lakh Twenty Two Thousand Seventy Four and Eighty Eight Paisa Only) and Account No. 50399160000264 a sum of Rs. 64,765.52 (Rupees Sixty Four Thousand Seven Hundred Sixty Five and

as per the Particulars of Claim i.e. Exhibit "G" annexed hereto. (b) That the Defendants be directed to pay the cost of this suit. any further reliefs in the nature and circumstances of the case may be granted. You are hereby Summoned to cause an appearance to be entered for you, within ten days from the Publication of Writ of Summons service hereof, in default where of the Plaintiff/s will be entitled the any time after the expiration of such ten days to obtain a decree for the sum of Rs. 2,86,840.40 (Rupees Two Lakhs Eighty Six Thousand Eight Hundred Forty and Forty Paisa Only) (Loan Account No. 5039791000030 a sum of Rs. 2,22,074.88 (Rupees Two Lakh twenty Two Thousand Seventy Four

Fifty Two Paisa Only) Outstanding as on 31.08.2021 together with interest @10.95% and @7.50 p.a. from the date of filing the suit till payment or realization

and Eighty Eight Paisa Only) and account no. 50399160000264 a sum of Rs. 64,765.52 (Rupees Sixty Four Thousand Seven Hundred Sixty Five and Fifty Two Paisa Only) and such sum as prayed for and costs, together with such interest, if any, as the Hon'ble Court may order. If you cause an appearance to be entered for you, the Plaintiffs will thereafter serve upon you a Summons for Judgment at the hearing of which you will be entitled to ask the Hon'ble Court for leave to defend the Suit.

Leave to defend may be obtained if you satisfy the Hon ble Court by affidavit otherwise there is a defense to the Isuit on the merits or that it is reasonable that you should be allowed to defend the suit.

Given under my hand and the seal of this Hon'ble Court. Dated this 29th day of February, 2024. For Registrar City Civil Court, Bombay Sealer

Dated this 29th day of February, 2024. Nana Nani Park, Manpada Road Dombivli (East), Thane - 421 201

Jyoti Tiwari, Advocate For Plaintiff, Flat No. D/203, 2nd Floor, Yugandhar Sudama, Opp.

E-mail: advjyotitiwari27@gmail.com, Mob. 8976143130 NOTE: Next Date in this Suit is 18.04.2024 Please check the status and next/further date of this Suit on the Official website of the City Civil & Session Court, Gr. Bombay.

Court Room No. 14 (Mazgaon)

IN THE BOMBAY CITY CIVIL COURT AT MUMBAI, **COMMERCIAL SUIT NO. 672 OF 2022**

Order V Rule 20 (1-A) of Civil Procedure Code 1908 For Paper Publication (As per Order dated 29.02,2024 in Chamber Summons No. 415 of 2024 and the same is allowed)

Plaint Lodged on: 06.05.2022 Plaint Admitted on: 13.10.2022 Under ORDER V, Rule 2 of the Code of Civil Procedure, 1908 r/w Sec. 16 of the Commercial Courts Acts, 2015. Rule 51, Summons to answer Plaint Under Section 27, O V. rr. 1,5,7 And 8 and

O.VII,r.9, of the Code of Civil Procedure. CANARA BANK, a body corporate constituted under the Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Act, 1970 having its Head Office at 112, J C Road, Head Office, Bangalore-560002, Karnataka, India in the state of Karnataka and

a Regional/ Circle Office at 2nd Floor, B wing, C-14, G Block, Canara Bank Building, Bandra Kurla Complex-Bandra East, Mumbai - 400 051 and a Branch Office amongst others at Matunga Bazar Branch, Shankara Mattam Building Telang Cross Road No.

3. Matunga East, Mumbai - 400019 through its Senior Manager Mrs. Sherly Madhubabu Herbron (7506880015) 1. M/s. Saraswati Tours and Travels Through its Proprietor Mr. Pranesh

Yuvraj Inarkar, an adult Indian inhabitant having his address at Room No. 247/4/6, Kamgar Nagar No. 2, Dhanmil Naka, New Prabhadevi Road, Mumbai-.. Defendant M/s. Saraswati Tours and Travels through its Proprietor Mr. Pranesh Yuvraj Inarkar

(As per Order dated on 29.02.2024 in presiding in Court Room No. 14 H. H. J. Shri WHEREAS the above named Plaintiff/s has/have Plaint relating to a Commercia Dispute against you and hereby summons to file a Written Statement within 30 days of

the service of the present summons and in case you fail to file the Written Statement within the said period of 30 days, you shall be allowed to file the Written Statement on such other day, as may be specified by the Court, for reasons to be recorded in writing and on payment of such cost as the Court deems fit, but which shall not be later than 120 days from the date of service of summons. On expiry of one hundred and twenty days from the date of service of summons, you shall forfeit the right to file the Written Statement and the court shall not allow the Written Statement to be taken on record :-The Plaintiffs therefore, prays: a. This Hon'ble Court be pleased to decree the suit and Defendant be ordered to pay to

the Plaintiffs a sum of Rs. 5,19,542.62 (Rupees Five Lakhs Nineteen Thousand Five Hundred Forty Two and Sixty Two Paisa Only) is due and payable by the Defendants as on 30.03.2022 as per the Particulars of claim at Exhibit "N" together with further applicable rate of interest from the date of Filing till the payment and/or realization.
b) That this Hon'ble court be pleased to declare that the Agreement at Exhibit "E"

entered into between the Plaintiffs and Defendants are valid, subsisting and binding upon the Defendants. c) That is pending the hearing and final disposal of this suit, this Hon'ble Court be

pleased to direct the Defendant to disclose on oath the properties owned and d) That pending the hearing and final disposal of the present suit, Defendant be


ordered and directed to deposit an amount equivalent to the claim of the Plaintiffs in the present suit within such period as may be prescribed by this Hon'ble court. e) That in the event of Defendant failing to deposit such amounts within such time as may be directed by this Hon'ble court, the properties/assets owned/belonging to the Defendant be attached by and under the orders and direction of this Hon'ble Court.

The Defendant himself his servants and agents be restrained by an order of injunction of this Hon'ble court thereby restraining the Defendants from alienating, encumbering, dealing with, disposing off or creating any third party right, title or interest in any manner in respect of the said personal properties) For ad-interim relief's in terms of prayers (c), (d), (e) and (f) above.) For the cost of this suit: and

For such further and other relief/s as this Hon'ble Court may deem fit and proper in the fact and interest of the present case. You are hereby summoned to appear to this Court in person, or by an Advocate, and

able to answer all material questions relating to suit, or who shall be accompanied by some person able to answer all such question, to answer the above named Plaintiffs, and as to suit is fixed for the final disposal, you must produce all your witnesses and you are hereby required to take notice that in default of your appearance, the suit will be heard and determined in your absence; and you will bring with you any document in your possession or power containing evidence relating to the merits of the Plaintiff's case or upon which you intend to rely in support of your case and in particular for the Plaintiff/s the following documents:-Given under my hand the Seal of this Hon'ble Court. Dated this 04th day of March 2024. For Registrar

Sealer Dated this 04th day of March, 2024.



265, Bazar Gate Street, Fort, Mumbai 400 001 Cell No. 9819474838 Email: rajan.adv@gmail.com NOTE: Next Date in this Suit is 15.04.2024 Please check the status and next/further date of this Suit on the Official web-site of the City Civil & Session Court, Gr. Bombay.

इंडियन बैंक

A इलाहाबाद



Indian Bank

ALLAHABAD

Vasant Garden Branch, NES International School Bldg., Malabar Hill Road, Vasant Garden, Mulund West, District Mumbai, Pin Code - 400082

POSSESSION NOTICE Appendix IV [Rule-8 (1)] (For Immovable Property)

Whereas, The undersigned being the Authorised Officer of the Indian Bank under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) and in exercise of powers conferred under Section 13 (12) read with Rule 3 of the Security Interes (Enforcement) Rules, 2002 issued Demand Notice dated 07.04.2022 calling upon the Borrower/ Mortgagor/ Guarantor M/s. Royal Trinity Maritime Enterprises, Mr. Senthil Kumar, Mrs. Virisihammal Anantha Jyaseelan Nadar and Mrs. Mary Rajesi to repay the amount mentioned in the notice being Rs. 34,48,253.50 (Rupees Thirty Four Lakh Forty Eight Thousand Two Hundred Fifty Three and Paisa Fifty Only) as on 30.06.2022 plus further interest within 60 days from the date of receipt the said notice. The Borrower/mortgagor/guarantor having failed to repay the amount, notice is

hereby given to the Borrower/ Mortgagor/ Guarantor and the public in general that the undersigned has taken Physical Possession of the property described herein below in exercise of powers conferred on him under Section 13 (4) of the said Act read with the Rule 8 of the said Rules, 2002 on this 2nd of April of the year 2024. The borrowers in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of Indian Bank, Vasant Garden Branch for an amount of Rs. 34,48,253.50 (Rupees Thirty Four Lakh Forty Eight Thousand Two Hundred Fifty Three

and Paisa Fifty Only) and interest there on. The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section (13) of the Act, in respect of the time available, to redeem the secured assets. Description of Immovable Property

Flat No. 004, Ground Floor, Building Known as "Kadvekar Apartment" Co. op. Hsg Society Ltd, Situated at Opp. IIT Main Gate, Powai, Mumbai - 400076, Bearing CTS No. 43 (pt) of village Tirandaz Mumbai – 400076. Admeasuring area 460 sq. ft, built up on the Ground Floor in Building Known as "Kadvekar Apartment".

Date: 02.04.2024 Place: Mumbai

Authorized Officer Indian Bank

Sd/

PEGASUS ASSETS RECONSTRUCTION PRIVATE LIMITED 55-56, 5th Floor, Free Press House, Nariman Point, Mumbai - 400 021. Phone No: 022 - 6188 4700 PEGASUS Email: sys@pegasus-arc.com URL: www.pegasus-arc.com **PUBLIC NOTICE FOR SALE BY E-AUCTION**

Sale of Immovable Properties under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with Rules 8 and 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 Notice is hereby given to the public in general and in particular to the below mentioned

Borrower(s) and Guarantor(s) that the below described secured assets being immovable property mortgaged/charged to the Secured Creditor, Pegasus Assets Reconstruction Private Limited acting in its capacity as Trustee of Pegasus Group Thirty Five Trust 2 (Pegasus). having been assigned the debts of the below mentioned Borrower along with underlying securities interest by Dombivili Nagari Sahakari Bank Ltd. vide Assignment Agreement dated 31/12/2021 under the provisions of the SARFAESI Act, 2002, are being sold under the provisions of SARFAE SI Act and Rules thereunder on "As is where is", "As is what is", and "Whatever there is" basis along with all its known and unknown dues on 14/05/2024. The Authorized Officer of Pegasus has taken over physical possession of the below described

secured assets being immovable property on 20/12/2023 and 22/12/2023 under the provisions of the SARFAESI Act and Rules thereunder.

ile onti neornoi ana raics	therearder.			
The details of Auction are as follows:				
Name of the Borrower(s), Guarantor(s):	1) M/s. Libra Fabric Designs Pvt. Ltd. 2) Mr. Mehul Jayantilal Sedani (Director & Guarantor) 3) Mrs. Mita Mehul Sedani (Director & Guarantor) 4) Mr. Tejas Surendra Khandhar (Guarantor & Mortgagor) 5) Mrs. Vidhi Tejas Kandhar (Guarantor & Mortgagor) 6) Mrs. Bharti Surendha Khandhar (Guarantor & Mortgagor) 7) M/s. Manek Family Trust (Guarantor & Mortgagor)			
Outstanding Dues for which the secured assets are being sold:	Rs.16,66,92,015.58/- (Rupees Sixteen Core Sixty Six Lakh Ninety Two Thousand Fifteen and Fifty Eight Paise Only) as on 30/11/2019 plus interest at the contractual rate and costs, charges and expenses thereon w.e.f. 01/12/2019 till the			

date of payment and realization Details of Secured Asset Lot No.1: Gala/Unit No. 348, adm. 810 sq. ft. (built up) on 3rd Floor being Immovable Property Shah & Nahar Industrial Premises (A - 2) Co-operative Society Ltd which is being sold Parel, Mumbai – 400 028 (Owner M/s. Manek Family Trust) Lot No.2: Gala/Unit No. 351, adm. 815 sq. ft. (built up) on 3rd Floor Shah & Nahar Industrial Premises (A - 2) Co-operative Society Ltd Parel, Mumbai – 400 028. (Owner M/s. Libra Fabric Designs P L) Lot No.3: Flat No. 402, having area adm. About 866 sq.ft. (Carpet on 4th floor in D-Wing Kohinoor Apartment N.C.Kelkar Road, Ranade Road, Dadar, Mumbai - 400028 (Owner Mrs. Bharti

	Surendha	Khandhar)	
CERSAI ID:	Lot 1 Lot 2 Lot 3	Security Interest ID 400025975228 400025971546 400025973735	Asset ID 200025923813 200025920139 200025922323
Reserve Price below which the Secured Asset will not be sold(in Rs.):	Lot 2 : Rs		
Earnest Money Deposit (EMD):	Lot 2 : Rs	.16,22,100/- .16,32,100/- .35,07,300/-	
Claims, if any, which have been put forward against the property and any other	Not Know	vn	

dues known to Secured creditor and value Inspection of Properties: Lot 1 & 2 : 16/04/2024 between 11.00 am to 1.00 pm Lot 3: 17/04/2024 between 11.00 am to 1.00 pm Contact Person and Phone Ms. Prerana Adhav – 8879802170 No: Mr. Rohan Kadam - 9167981607 Last date for submission of 13/05/2024 till 4.00 PM Bid: Time and Venue of Bid E-Auction/Bidding through website (https://sarfaesi.auc-Opening: tiontiger.net) on 14/05/2024 from 11.00 am to 1.00 pm

This publication is also a Thirty (30) days' notice to the aforementioned Borrowers/Guarantors under Rules 8 & 9 of the Security Interest (Enforcement) Rules, 2002. For the detailed terms and conditions of the sale, please refer to Secured Creditor's website i.e http://www.pegasus-arc.com/assets-to-auction.html or website https://sarfaesi.auctiontiger.net or contact service provider E Procurement Technologies Ltd. Auction Tiger Bidder Support Nos: Mo.: +91 9265562821 & 9374519754, Email: vijay.shetty@auctiontiger.net,

ramprasad@auctiontiger.net, Mr. Ramprasad Mobile No. +91 8000023297. email: support@auctiontiger.net before submitting any bid.

AUTHORISED OFFICER Place: Mumbai **Pegasus Assets Reconstruction Private Limited** (Trustee of Pegasus Group Thirty Five Trust 2)

Date: 05/04/2024

Court Room No. 31 (Mazgaon) IN THE BOMBAY CITY CIVIL COURT AT MUMBAI, **COMMERCIAL SUIT NO. 830 OF 2022**

Order V Rule 20 (1-A) of Civil Procedure Code 1908 For Paper Publication (As per Order dated 16.01.2024 the Chamber Summons allowed) Plaint Lodged on: 06.05.2022 Plaint Admitted on: 12.12.2022

Under ORDER V, Rule 2 of the Code of Civil Procedure, 1908 r/w Sec. 16 of the Commercial Courts Acts, 2015. Rule 51, Summons to answer Plaint Under Section 27, O V. rr. 1,5,7 And 8 and

O.VII,r.9, of the Code of Civil Procedure. CANARA BANK, a body corporate constituted under the Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Act, 1970 having its Head Office at 112, J C Road, Head Office, Bangalore-560002, Karnataka, India in the state of Karnataka and a Regional/ Circle Office at 2nd Floor, B wing, C-14, G Block, Canara Bank Building Bandra Kurla Complex-Bandra East, Mumbai - 400 051 and a Branch Office amongs others at Matunga Bazar Branch, Shankara Mattam Building Telang Cross Road No 3, Matunga East, Mumbai - 400019 through its Manager Mr. Vivek DixitPlaintiff

 M/s. Krishna Tours and Travels Through its Proprietor Mr. Pavankumar Singh an adult Indian inhabitant having his address at Shanti Nagar, S. P. Road. Antop Hill, Wadala, Mumbai - 400037. And Also at : Room No. 303, A Wing Sai Apartment, Haji Magal Road, Opp. Kak Dhaba Area, Nandivali Kalyan East,

As nor Order dated on 16.01.2024 and 05.03.2024 in presiding in Court Pos No. 31 H. H. J. Shri V.S. Hingne) WHEREAS the above named Plaintiff/s has/have Plaint relating to a Commercial

M/s. Krishna Tours and Travels through its Proprietor Mr. Pavankumar Singh

Dispute against you and hereby summons to file a Written Statement within 30 days of the service of the present summons and in case you fail to file the Written Statement within the said period of 30 days, you shall be allowed to file the Written Statement on such other day, as may be specified by the Court, for reasons to be recorded in writing and on payment of such cost as the Court deems fit, but which shall not be later than 120 days from the date of service of summons. On expiry of one hundred and twenty days from the date of service of summons, you shall forfeit the right to file the Written Statement and the court shall not allow the Written Statement to be taken on record :-The Plaintiffs therefore, prays: This Hon'ble Court be pleased to decree the suit and Defendant be ordered to pay to

the Plaintiffs a sum of Rs. 6,82,786.84 (Rupees Six Lakhs Eighty Two Thousand Seven Hundred Eighty Six and Eighty Four Paisa Only) as on 31.03.2022 as per the Particulars of claim at Exhibit "O" together with further applicable rate of interest from the date of Filing till the payment and/or realization. b) That this Hon'ble court be pleased to declare that the Agreement at Exhibit "D"

entered into between the Plaintiffs and Defendants are valid, subsisting and binding upon the Defendants. c) That is pending the hearing and final disposal of this suit, this Hon'ble Court be pleased to direct the Defendant to disclose on oath the properties owned and

d) That pending the hearing and final disposal of the present suit. Defendant be ordered and directed to deposit an amount equivalent to the claim of the Plaintiffs in the present suit within such period as may be prescribed by this Hon'ble court.

 That in the event of Defendant failing to deposit such amounts within such time as may be directed by this Hon'ble court, the properties/assets owned/belonging to the Defendant be attached by and under the orders and direction of this Hon'ble Court. The Defendant himself his servants and agents be restrained by an order of injunction of this Hon'ble court thereby restraining the Defendants from alienating, encumbering, dealing with, disposing off or creating any third party right, title or

interest in any manner in respect of the said personal properties.

) For ad-interim reliefs in terms of prayers (c), (d), (e) and (f) above:

may deem fit and proper in the fact and interest of the present case. You are hereby summoned to appear to this Court in person, or by an Advocate, and able to answer all material questions relating to suit, or who shall be accompanied by some person able to answer all such question, to answer the above named Plaintiffs, and as to suit is fixed for the final disposal, you must produce all your witnesses and you are hereby required to take notice that in default of your appearance, the suit will be heard and determined in your absence; and you will bring with you any document in your possession or power containing evidence

relating to the merits of the Plaintiff's case or upon which you intend to rely in

265, Bazar Gate Street, Fort, Mumbai 400 001

Cell No. 9819474838 Email: rajan.adv@gmail.com

) For the cost of this suit; and For such further and other relief/s as this Hon'ble Court

support of your case and in particular for the Plaintiff's the following documents:

Given under my hand the Seal of this Hon'ble Court.

Dated this 07th day of March 2024. For Registrar City Civil Court Bombay Rajan V. Pillai Advocates for the Plaintiff/s Dated this 07th day of March, 2024. Address: Off: 316, 3rd Floor Birya House,

NOTE: Next Date in this Suit is 20.06.2024 Please check the status and next/further date of this Suit on the Official web-site of the City Civil & Session Court, Gr. Bombay.

(This is an Advertisement for information purposes only and not for publication or distribution or release directly or indirectly outside India and is not an offer document announcement)

WWW.FINANCIALEXPRESS.COM

FINANCIAL EXPRESS



THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Our Company was incorporated as 'The Surgical Cotton Mills Limited' as a public limited company under the India Companies Act, 1913 at Madras pursuant to certificate of incorporation dated February 20, 1939 issued by the Registrar of Joint Stock Companies, Madras. Thereafter, our Company was granted the certificate of commencement of business dated February 7, 1940. The name of our Company was changed to "The Ramaraju Surgical Cotton Mills Limited" pursuant to a resolution passed by the shareholders of our Company at the 3rd AGM held on December 30,1942 and a fresh certificate of incorporation dated June 22,1943 was issued by the Registrar of Companies, Madura, For details of change in name and registered office of our Company, see "General Information" on page 36 of the Letter of Offer dated March 1, 2024 ("Letter of Offer"). Registered Office: Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam - 626117 Tamil Nadu, India.

> Telephone: +91-4563-235904 | Email: rscm@ramcotex.com | Website: www.ramarajusurgical.com Contact Person: P Muthukumar, Company Secretary and Compliance Officer | Email: muthukumar p@ramcotex.com Corporate Identification Number: L17111TN1939PLC002302

OUR PROMOTER: P R VENKETRAMA RAJU

ISSUE OF UP TO 18,17,227 FULLY PAID-UP EQUITY SHARES WITH A FACE VALUE OF ₹10 EACH ("RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹204 EACH INCLUDING A SHARE PREMIUM OF ₹194 PER RIGHTS EQUITY SHARE ("ISSUE PRICE") AGGREGATING TO AN AMOUNT UP TO ₹3,707.14 LAKHS* ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 5(FIVE) RIGHTS EQUITY SHARE FOR EVERY 11(ELEVEN) FULLY PAID UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON TUESDAY, MARCH 5, 2024 (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 20.4 TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, SEE THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 208 OF THE LETTER OF OFFER. *Assuming full subscription

BASIS OF ALLOTMENT The Board of Directors of our Company thanks all Investors for their response to the Issue, which opened for subscription on Friday, March 15, 2024, and closed on

Friday, March 22, 2024, and the last date for On Market Renunciation of Rights Entitlements was Monday, March 18, 2024. Out of the total 634 Applications for 24,78,432

Rights Equity Shares, 217 Applications for 20,139 Rights Equity Shares were rejected due to technical reasons as disclosed in the Letter of Offer. The total number

of valid Applications received was 417 for 24,58,293 Rights Equity Shares, which was 135,28% of the number of Rights Equity Shares Allotted under the Issue. In accordance with the Letter of Offer and the Basis of Allotment finalized on March 28, 2024, in consultation with Metropolitan Stock Exchange of India Limited ("MSEI"), the Designated Stock Exchange, the Lead Manager to the Issue and the Registrar to the Issue. The Rights Issue Committee of the Company, pursuant to the delegation of authority to the Rights Issue Committee by the Board of Directors at their meeting held on March 28, 2024 approved the allotment of 18,17,227 Rights Equity Shares to the successful Applicants. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. All valid Applications after the rejection of bids received from non-Eligible Shareholders and technical rejections have been considered for Allotment. 1. The breakup of valid applications received (after the rejection of bids received from non-Eligible Shareholders technical rejections) is given below: No of Rights Equity Shares accepted

Category	No. of valid applications received	No. of Rights Equity Shares accepted and allotted against Entitlements (A)	and allotted against Additional Rights Equity Shares applied (8)	Total Rights Equity Shares accepted and allotted (A+B
Shareholders	411	12,18,399	5,91,888	18,10,287
Renouncees	6	6,940	202000	6,940
Total	417	12,25,339	5,91,888	18,17,227
2. Information rega	arding total Applications rece	ived:		W 8 6

Equity Charge Applied for

Applications Received

Catanani	Applications received		Equity Silates Applied 101		Equity onaics anoticu			
Category	Number	%	Number	Value (Rs.)	%	Number	Value (Rs.)	%
Shareholders	411	98.56	24,51,326	50,00,70,504	99.72	18,10,287	36,92,98,548	99.62
Renouncees	6	1,44	6,967	14,21,268	0.28	6,940	14,15,760	0.38
Total	417	100.00	24,58,293	50,14,91,772	100.00	18,17,227	37,07,14,308	100.00

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the investors, as applicable, has been completed on April 3, 2024. The instructions for unblocking funds in case of ASBA Applications were issued to SCSBs on March 28, 2024. The listing application was executed with MSEI on April 1, 2024. The credit of Rights Equity Shares to the respective demat accounts of the allottees in respect of Allotment in dematerialized form has been completed on April 4, 2024. For further details, see "Terms of the Issue - Allotment Advice or Refund / Unblocking of ASBA Accounts" on page 230 of the Letter of Offer. The trading in Right Equity Shares issued in the Rights Issue shall commence on Stock Exchange upon receipt of trading permission. The trading is expected to commence on or before April 8, 2024. Further, in accordance with the SEBI master circular bearing reference - SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/00094 dated June 21, 2023, the request for extinguishment of Rights Entitlements has been sent to NSDL & CDSL on April 3, 2024.

DISCLAIMER CLAUSE OF SEBI: : It is to be distinctly understood that the submission of the Letter of Offer to SEBI should not, in any way deemed or construed that the Letter of Offer has been cleared or approved by SEBI. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the SEBI under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of SEBI" on page 200 of the Letter of Offer. DISCLAIMER CLAUSE OF BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way, be deemed or construed that the Letter of

Offer has been cleared or approved by the BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the BSE Limited under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of BSE" on page 204 of the Letter of Offer. DISCLAIMER CLAUSE OF MSEI (THE DESIGNATED STOCK EXCHANGE);): It is to be distinctly understood that the permission given by MSEI should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the MSEI, nor does it certify the correctness or completeness of any of the contents of the

Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the MSEI under the heading "Other Regulatory and Statutory

Disclosures - Disclaimer Clause of MSEI" on page 203 of the Letter of Offer. Unless otherwise specified, all capitalised terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGE ONLY IN DEMATERIALIZED FORM

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE COMPANY'S BUSINESS PROSPECTS.

LEAD MANAGER TO THE ISSUE REGISTRAR TO THE ISSUE COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER CAMEO Vivro Financial Services Private Limited The Ramaraju Surgical Cotton Mills Limited Cameo Corporate Services Limited Vivro House, 11, Shashi Colony, Opposite Suvidha Subramanian Building, No. 1, Club House Road, Mr. P Muthukumar, Shopping Center, Paldi, Ahmedabad - 380 007. Chennai - 600 002, Tamil Nadu, India. Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Gujarat, India. | Telephone: +91-79-4040 4242 Telephone: + 91-44-4002 0700/ 28460390; Salai, Rajapalayam - 626117 Tamil Nadu, India Email: investors@vivro.net Email: rights@cameoindia.com Telephone: +91-4563-235904 Website: www.cameoindia.com Website: www.vivro.net E-mail: rscm@ramcotex.com Investor Grievance Email: investors@vivro.net Investor Grievance Email: investor@cameoindia.com Website: www.ramarajusurgical.com Contact Person: Kruti Saraiya/Jay Dodiya Contact Person: K Sreepriya CIN: L17111TN1939PLC002302 SEBI Registration Number: INM000010122 SEBI Registration Number: INR000003753


CIN: U67120GJ1996PTC029182 CIN: U67120TN1998PLC041613 Investors may contact the Registrar or our Compliance Officer for any pre-Issue/post-Issue related matter. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar, with a copy to the SCSBs, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail ID of the sole/ first holder, folio number or demat account number, serial number of the Application Form, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSBs where the Application Form, or the plain paper application, as the case may be, was submitted by the ASBA Investors along with a photocopy of

the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" on page 208 of the Letter of Offer. For The Ramaraju Surgical Cotton Mills Limited

Date: April 4, 2024 P Muthukumar Place: Rajapalayam Company Secretary & Compliance Officer Disclaimer: Our Company is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on a rights

basis and has filed a Letter of Offer with the Securities and Exchange Board of India and Stock Exchange. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, website of Stock Exchange where the Equity Shares are listed i.e. MSE at https://www.msei.in/Index and the website of the Lead Manager at www.vivro.net. Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section "Risk Factors" beginning on page 17 of the Letter of Offer. This announcement does not constitute an offer of Rights Equity Shares for sale in any jurisdiction, including the United States, and any Rights Equity Shares described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. There will be no public offering of Rights Equity Shares in the United States.





बंबई हाई कोर्ट ने लगाई महाराष्ट्र सरकार को फटकार

मुंबई, ४ अप्रैल (भाषा)।

बंबई हाई कोर्ट ने महाराष्ट्र सरकार को फटकार लगाते हुए गुरुवार को कहा कि वह कुछ मुद्दों पर त्वरित फैसले लेती है, लेकिन शहीद की

लेने में देरी कर रही है। न्यायमूर्ति जीएस

को आर्थिक लाभ का निर्णय लेने में देरी का मामला।

शहीद की पत्नी

कुलकर्णी और न्यायमूर्ति फिरदौस मेजर अनुज सूद की विधवा आकृति सूद द्वारा पूनीवाला की खंडपीठ ने कहा कि में सरकार की देरी स्वीकार्य नहीं है।

सरकार बड़े मुद्दों पर त्वरित निर्णय

दायर याचिका पर सुनवाई कर रही थी। याचिका इतने महत्त्वपूर्ण मुद्दे पर निर्णय लेने में 2000 और 2019 में जारी दो सरकारी प्रस्तावों के तहत पूर्व सैनिकों के लिए (मौद्रिक) अदालत ने कहा कि राज्य लाभ का अनुरोध किया गया है।

अदालत ने मामले की अगली सुनवाई की विधवा को आर्थिक लाभ देने के संबंध में निर्णय लेने की क्षमता रखती है। खासकर मुख्यमंत्री के तिथि 10 अप्रैल तय की और कहाँ कि उसे लिए यह एक छोटा सा मुद्दा है। पीठ दिवंगत उम्मीद है कि सरकार तब तक कोई निर्णय ले

लेगी। मेजर सूद दो मई, 2020 को उस वक्त शहीद हो गए थे जब वह बंधक बनाए गए लोगों को आतंकवादियों के चंगुल से बचा रहे थे।

उन्हें मरणोपरांत शौर्य चक्र से सम्मानित किया गया था। महाराष्ट्र सरकार के अनुसार, केवल वे लोग इस राहत और भत्ते के पात्र हैं जिनका जन्म महाराष्ट्र में हुआ है या जो लगातार 15 साल तक राज्य में रहे हैं।

राहुल व स्टालिन 'इंडिया' गठबंधन की रैली में होंगे शामिल

पेगासस एसेट रीकंस्ट्रक्शन प्रा.लि. 55-56, 5वीं मंजिल, फ्री प्रेस हाउस, नरीमन प्वाइंट, मुम्बई-400021

दूरभाष नं. : 022-61884700 ई-मेल : sys@pegasus-arc.com यूआरएल : www.pegasus-arc.com

निजी सन्धि द्वारा बिक्री की सचना

वितीय आस्तियों के प्रतिभृतिकरण एवं पुनर्निर्माण तथा प्रतिभृति हित प्रवर्तन अधिनियम, 2002 (सरफैसी अधिनियम) के तहत

पेगासस एसेट रीकेस्ट्रकान प्रात्ति. के पास प्रभारित अवल आस्तियों की बिक्री

अपीहस्ताक्षरी ने पेगासस एसेट्स रीकंस्ट्रकान प्राइवेट लिमिटेड (पेगासस) के अधिकृत प्राधिकारी के रूप में पेगासस ग्रुप थर्टी नाइन ट्रस्ट-

क के ट्रस्टी के रूप में अपनी क्षमता में कार्यरत सरफैसी अधिनियम की धारा 14 के प्रायधानों के तहत अनुसूची सम्पत्ति का करना कर

लिया है। उपयुंबत के आलोक में नीचे उल्लिखित बंधक सम्पत्ति की बिक्की पेगासस एसेट्स रीकंस्ट्रवशन प्रा.लि. के मैसर्स अराटा युनियसंत

(प्रोपराइटर श्री साहिल अरोड़ा के माध्यम से), श्री साहिल अरोड़ा, श्री धीरज कुमार अरोड़ा तथा श्री दीना नाथ डांग के कानूनी

उत्तराधिकारियों से 13(2) के तहत निर्गत सूचना के अनुसार 14.10.2023 से अनुबन्ध दर पर ब्याज एवं लागतों, प्रभारों तथा उस पर

व्ययों सहित 30.11.2021 तक रु. 3.17.01,438,20/- (रुपये तीन करोड़ सत्रह लाख एक हजार चार सी अडतीस एवं चीस पैसे मात्र)

[13.10.2023 तक र. 4,70,80,288.75/- (रूपये चार करोड़ सत्तर लाख अस्सी हजार दो सी अट्टासी एवं पचहत्तर पैसे मात्र] की

पसुली के लिए 25.04.2024 को "जहां है जैसे है", "जो है यही है" तथा "जो कुछ भी है वहीं है" आधार पर समस्त जात एवं अज्ञात

ऋगभारों के साथ निजी सन्धि के माध्यम से की जायेगी। यदि कर्जदार/गारंटर प्रतिभृत संपत्ति की विक्री से पहले किसी भी समय पेगासस

आरक्षित मुल्य रु. 2,28,02,000/- (रुपए दो करोड़ अट्टाईस लाख दो हजार मात्र) होगा और जमा धरोहर राशि 22,80,200/- (रुपए

बाईस लाख अस्सी हजार और दो सौ मात्र) होगी। बढ़े पैमाने पर जनता को सुचित किया जाता है कि अनुसुची में उल्लिखित प्रतिभृत संपत्ति

2. क्रेता को आवेदन के साथ प्रस्तावित राशि का 10% जमा करना होगा जिसे नीचे दिए गए खंड (3) के अनुसार जमा राशि के 25% के

3. क्रेता को संपत्ति की खरीद के प्रस्ताव की पेगासस स्वीकृति की प्राप्ति के अगले कार्य दिवस पर विक्री प्रतिफल का 25% और उसके

बाद 15 दिनों के भीतर शेष राशि जमा करनी होगी। (पेगासस अपने विवेक से 15 दिन की अवधि बढ़ा सकता है और किसी भी स्थिति

4. उपरीक्त खंड (3) के तहत आवश्यक राशि का भुगतान करने में विफल रहने पर आवेदन के साथ भुगतान की गई राशि का 10% सहित

5, पेगासस द्वारा क्रेता के प्रस्ताव को स्वीकार न करने की स्थित में, आवेदन के साथ भुगतान की गई 10% राशि बिना किसी व्याज के

संपत्ति सभी मौजूदा और भावी ऋणभारी के साथ बेची जा रही है, चाहे वह पेगासस को जात हो या अज्ञात। प्राधिकत अधिकारी/प्रतिभृति

को सभी लागतों, शुल्कों और खर्चों के साथ पेगासस की पूरी बकाया राशि का भगतान करते हैं, तो कोई बिक्रो नहीं की जाएगी।

1. निजी सींध के माध्यम से विक्री "जहां है जैसे है", "जो है यही है" तथा "जो कुछ भी है वहीं है" के आधार पर होगी।

पेगासस से सहमत शतों के अनुसार, निजी सींघ के माध्यम से विक्री के लिए उपलब्ध है।

निजी संधि के माध्यम से संपत्ति की बिक्री के लिए मानक नियम और शर्ते इस प्रकार हैं:

में यह तीन महीने से अधिक नहीं होगी।)

पहले से भूगतान की गई राशि जब्त कर ली जाएगी

चेन्नई, 4 अप्रैल (भाषा)।

तमिलनाडु में सत्तारूढ़ द्रविड़ मुनेत्र कषगम ने गुरुवार को कहा कि पार्टी अध्यक्ष एवं तमिलनांडु के मुख्यमंत्री एम के स्टालिन और कांग्रेस नेता राहुल गांधी 12 अप्रैल को कोयंबट्र में विपक्षी गठबंधन 'इंडिया' की

एक रैली में शामिल होंगे। तमिलनाडु की 39 लोकसभा सीट पर एक ही चरण में 19 अप्रैल को मतदान होगा। द्रमुक की यहां जारी एक विज्ञप्ति में कहा गया है कि दोनों नेता रैली में शामिल होंगे और विपक्षी गठबंधन इंडिया के उम्मीदवारों के लिए समर्थन मांगेंगे। कोयंबट्र के चेट्टीपलायम क्षेत्र में यह रैली होगी।

जनता दल (एकी) ने जारी की प्रमुख प्रचारकों की सूची

जनसत्ता ब्यूरो नई दिल्ली, 4 अप्रैल।

जनता दल (एकी) ने प्रमुख प्रचारकों की सूची जारी कर दी है। पार्टी प्रचारकों में बिहार के मुख्यमंत्री और पार्टी के अध्यक्ष नीतीश कुमार समेत 40 नाम शामिल हैं। सूची में पार्टी के पूर्व अध्यक्ष ललन सिंह, राष्ट्रीय उपाध्यक्ष वशिष्ठ नारायण सिंह समेत पार्टी के नेताओं के नाम शामिल किए गए हैं।

पार्टी ने निर्वाचन आयोग को सूची भेजकर कहा है कि लोकसभा चुनाव के पहले चरण के लिए प्रचार अभियान में स्टार प्रचारक शामिल होंगे। बिहार की 40 लोकसभा सीट हैं। कुछ दिन पहले जद (एकी) दोबारा राष्ट्रीय जनतांत्रिक गठबंधन में शामिल हुई है। प्रमुख प्रचारकों में संजय झा, रामनाथ ठाकुर, उमेश कुशवाहा, श्रवण कुमार, मनोरमा सिंह, राजीव रंजन, बिजेंद्र यादव, विजय कमार चौधरी समेत पार्टी के कई और नेताओं को शामिल किया गया है। राजग के सहयोगी दलों में सबसे बड़ी पार्टी के तौर पर जद (एकी) के 16 प्रत्याशियों को चुनाव मैदान में उतारा जा रहा है।

भाजपा उम्मीदवार के सुरेंद्रन, सुरेश गोपी ने किया नामांकन दाखिल

त्रिशूर, 4 अप्रैल (भाषा)।

पार्टी भारतीय जनता (भाजपा) की केरल इकाई के प्रमुख के सुरेंद्रन और अभिनेता से नेता बने सुरेश गोपी ने गुरुवार को क्रमशः वायनाड और त्रिश्र लोकसभा सीट से अपने अपने नामांकन दाखिल किए। जब गोपी अपना नामांकन दाखिल करने गए तो उनके साथ स्थानीय पार्टी नेता मौजूद थे, वहीं सुरेंद्रन के साथ केंद्रीय महिला एवं बाल विकास मंत्री स्मृति ईरानी थीं। अपना नामांकन दाखिल करने के लिए जिला कलेक्टर कार्यालय पहुंचने से पहले सुरेंद्रन ने ईरानी के साथ वायनाड में एक रोड शो किया। पहाड़ी निर्वाचन क्षेत्र में सुरेंद्रन का मुकाबला मौजूदा कांग्रेस सांसद राहुल गांधी और भारतीय कम्युनिस्ट पार्टी (भाकपा) की नेता एनी राजा से होगा। त्रिशूर लोकसभा सीट से भाजपा उम्मीदवार गोपी अपना नामांकन दाखिल करने के लिए पार्टी कार्यकर्ताओं और समर्थकों के साथ जिला कलेक्टर कार्यालय पहुंचे। पलक्कड़ लोकसभा सीट से भाजपा के नेतृत्व वाले राष्ट्रीय जनतांत्रिक गठबंधन (राजग) के उम्मीदवार सी कृष्णकुमार ने भी अपना नामांकन दाखिल किया।

राजीव चंद्रशेखर, केसी वेणुगोपाल ने लोकसभा चुनाव के लिए नामांकन दाखिल किया तिरुवनंतपुरम, ४ अप्रैल (भाषा)।

भारतीय जनता पार्टी (भाजपा) के उम्मीदवार व केंद्रीय मंत्री राजीव चंद्रशेखर और कांग्रेस महासचिव केसी वेणगोपाल सहित अन्य उम्मीदवारों ने लोकसभा चुनाव के लिए गुरुवार को केरल से अपना नामांकन दाखिल किया।

तिरुवनंतपुरम लोकसभा सीट से चुनाव लड़ रहे चंद्रशेखर ने जिलाधिकारी के समक्ष अपना नामांकन दाखिल किया। उनके साथ विदेश मंत्री एस जयशंकर और भारतीय जनता पार्टी (भाजपा) के अन्य वरिष्ठ नेता भी मौजूद थे। उनका मुकाबला कांग्रेस के वरिष्ठ नेता व मौजूदा सांसद शशि थरूर और माकपा के दिग्गज नेता पन्नियन रवींद्रन से है। इससे पहले थरूर ने तिरुवनंतपुरम से लगातार चौथी बार जीत हासिल

करने का भरोसा जताया था।

प्रपत्र सं.यूआरसी–2

अधिनियम के अध्याय-XXI के भाग I के तहत पंजीकरण के बारे में नोटिस देने वाला विज्ञापन [कंपनी अधिनियम, 2013 की धारा 374 (बी) और कंपनी (पंजीकरण के लिए अधिकृत) नियम, 2014 के नियम 4 (1) के अनुवर्ती।

एतद्वारा सूचना दी जाती है कि कंपनी अधिनियम, 2013 की धारा 366 की उप–धारा (2) के अनुसरण में, एक आवेदन रजिस्ट्रार, केंद्रीय पंजीकरण केंद्र (सीआरसी), इंडियन इंस्टीट्यूट ऑफ कॉरपोरेट अफेयर्स (आईआईसीए), प्लॉट नंबर 6,7,8,सेक्टर-5, आईएमटी मानेसर, जिला- गुड़गांव, हरियाणा, पिन-122050 को किया जाना प्रस्तावित है कि मैसर्स आर्यन अस्पताल, शेयरों द्वारा लिमिटेड कंपनी के रूप में कंपनी अधिनियम, 2013 के अध्याय-XXI के भाग-I के तहत पंजीकृत हो सकती है। 2. कंपनी के प्रमख उद्देश्य इस प्रकार हैं:--

क) अस्पतालों, चिकित्सा देखभाल, नर्सिंग होम, स्वास्थ्य देखभाल, स्वास्थ्य सहायता, ट्रॉमा सेंटर, अनुसंधान केंद्र, निदान केंद्र, रक्त बैंक सेवा केंद्र, टीकाकरण केंद्र, चिकित्सा और अन्य अनुसंधान केंद्र, पुनर्वास केंद्र, क्लीनिक, पॉलीक्लिनिक, प्रयोगशालाएँ की खरीद, पट्टे या अन्यथा अधिग्रहण, स्थापना, रखरखाव, संचालन, संचालन, प्रबंधन या प्रशासन करना। सभी उपलब्ध तरीकों रं चिकित्सा योजनाओं की सभी शाखाओं में जनता को चिकित्सा राहत प्रदान करना।

ख) फार्मास्युटिकल्स, कॉस्मेटिक उत्पादों, फार्मास्युटिकल–फाइन केमिकल्स, फार्मास्युटिकल उत्पादों, मेडिकल केमिकल तैयारियों, यौगिकों, इंजेक्टेबल्स, टैबलेट और अन्य संबंधित वस्तुओं में निर्माताओं प्रोसेसर, व्यापारियों, आयातकों, निर्यातकों के व्यवसाय को आगे बढ़ाने और सर्जिकल, वैज्ञानिक निदान, चिकित्सीय उपकरण, दंत चिकित्सा सामग्री और अन्य संबंधित उपकरण, उपकरण और सहायक उपकरण, क्लिनिक फ्रेंचाइजी, अस्पताल, फार्मेसी, स्कैन / प्रयोगशाला केंद्र के डीलरों के रूप में व्यवसाय करने के लिए और अन्य सहायता / परामर्श सेवाएं जिसमें रोगी की जानकारी और रिकॉर्ड, नैदानिक जानकारी , रेडियोलॉजी और प्रयोगशाला की जानकारी, वित्तीय रिकॉर्ड, बीमा दावे, और अस्पतालों, चिकित्सा पद्धतियों, क्लीनिकों, फार्मेसियों और प्रयोगशालाओं का संचालन के प्रबंधन के लिए एप्लिकेशन विकसित करना शामिल है।

प्रस्तावित कंपनी की एक कॉपी, ड्राफ्ट मेमोरेंडम और आर्टिकल्स ऑफ एसोसिएशन का निरीक्षण 236डी नहर रोड, दाउदपुर, गोरखपुर – 273001, उत्तर प्रदेश के कार्यालय में किया जा सकता है एतद्वारा नोटिस दिया जाता है कि इस आवेदन पर आपत्ति करने वाला कोई भी व्यक्ति, रजिस्ट्रार–केंद्रीय पंजीकरण केंद्र (सीआरसी), इंडियन इंस्टीट्यूट ऑफ कॉरपोरेट अफेयर्स (आईआईसीए), प्लॉट नंबर 6,7,8, सेक्टर 5, आईएमटी, मानेसर, जिला गूड़गांव (हरियाणा), पिन कोड-122050 में और कंपनी को उसके पंजीकृत कार्यालय में एक प्रति के साथ इस नोटिस के प्रकाशन से इक्कीस दिनों के भीतर, लिखित रूप में अपनी आपत्ति दर्ज करा सकता है।

देनांकः ४ अप्रैल, 2024

आवेदकों का नाम 1. धर्मेंद्र प्रताप सिंह 2. उषा आर सिंह 3. संजना सिंह 4. आर्यन सिंह

6. अनिल सिंह 7. विनय प्रताप सिंह

5. जन्मेजय सिंह

Can Fin Homes Ltd

केन फिन होम्स लि. CIN: L85110KA1987PLC008699; केनरा बैंक के ऊपर, प्रथम तल, प्लॉट नं सी—3, सैक्टर—1, नोएडा पिनकोड—201301 ई—मेल : noida@canfinhomes.com फोनः 0120-2970164/65/67 मोबाइलः 7625079126

"वित्तीय आस्तियों का प्रतिभूतिकरण और पुनर्गठन तथा प्रतिभूति हित प्रवर्तन अधिनियम, 2002 (2002 का सं 50) की धारा 13(2) के अधीन

 धीरेंद्र कुमार यादव (आवेदक) **१. सोनिका यादव** (सह—आवेदक)

पताः 1— एसक्यू ६ बिहार भवन ५ कौटिल्य मार्ग, चाणक्य पुरी, नई दिल्ली, पिन कोड — 110021 पताः 2− ए−2 / 2 एस−1, डीएलएफ अंक्र विहार लोनी, गॉजियाबाद, पिन कोड 201102, पताः 3— होटल ग्रेंड सेंट्रल, 15ए/32 , वजीरपुर औद्योगिक क्षेत्र, वेस्टसाइड शोरूम के पीछे. अजमल खान रोड, करोल बाग, नई दिल्ली 110005

पताः 4— आवासीय फ्लैट नंबर एफ—3 (पहली मंजिल), बैक साइड, एमआईजी, बिना छत के, प्लॉट नंबर एमएम 47, डी.एल.एफ. अंक्र विहार, गांव लोनी, परगना लोनी, तहसील और जिला गाजियाबाद, यूपी–201102 श्री सुधीर कुमार वर्मा (गारंटर)

पताः 1- बी-35 ए एसटी नंबर ३ भजन पुरा दिल्ली-110053 पताः 2— 51—52 उद्योग विहार फेज IV गुडगांव हरियाणा —122001

नंबर 1 — **3** के बीच आपने हमारी शाखा से **नं. 1** की निम्नलिखित संपत्ति को गिरवी रखने की जमानत पर आवास ऋण लिया है। रुपये राशि रु. 14,85,188.00 (रुपए चौदह लाख पचासी हजार एक सौ अट्ठासी मात्र) 03.04.2024 को कैन फिन होम्स लिमिटेड को अनुबंधित दर पर भविष्य के ब्याज के साथ देय है।

बंधक रखी सम्पत्ति का विवरण

आवासीय फ्लैट नंबर एफ–3 (पहली मंजिल), पीछे की ओर, एमआईजी, बिना छत अधिकार के, प्लॉट नंबर एमएम 47, डी.एल.एफ. अंकुर विहार, गांव लोनी, परगना लोनी, तहसील और जिला गाजियाबाद, यूपी—201102 **चौहद्दीः** पूर्वः प्लॉट नं. एम.एम. ४८, पश्चिमः प्लॉट नंबर एम.एम. 46 उत्तरः प्लॉट नंबर बी 2 / 24, दक्षिणः सड़क 18 मीटर

आप को सरफासी ऐक्ट, 2002 की धारा 13(2) के अधीन पंजीकृत मांग सूचना क्रमांक 1 व 3 को प्रेषित की गई थी। परंतु सूचना बिना सुपुर्दगी वापस प्राप्त की जा चुकी है। अंतएव अधोहस्ताक्षरी ने उक्त अधिनियम के अनुसार उक्त कर्जदार / रों के अंतिम ज्ञात पते के परिसर पर चस्पा करवा दी है। अतः प्तमाचार पत्र में यह सूचना प्रकाशित की जा रही है। चूंकि आप मंजूरी की शर्तों का पालन करने में असफल रहे हैं, अतः यह खाता एनएचबी के दिशानिर्देशों के अनुसार दिनांक 30.03.2024 को गैर नेष्पादक आस्ति के रूप में वर्गीकृत किया जा चूका है। एतदद्वारा आपसे उपरोक्त राशि का भूगतान दिनांक 03.04.2024 से उस पर संविदा दर पर ब्याज सहित इस सुचना के प्रकाशन की तिथि से 60 दिन के भीतर करने की मांग की जाती है, जिसमें विफल रहने पर अधोहस्ताक्षरी सरफासी ऐक्ट के अधीन उपरोक्त प्रतिभृति प्रवर्तित करने के लिए कार्यवाही प्रारंभ करने हेतू बाध्य होगा। इसके अतिरिक्त कर्जदारों / गारंटरों का ध्यान, प्रत्याभूत आस्तियों को छुँड़ाने के लिए उपलब्ध समय के

संबंध में, अधिनियम की धारा 13 की उप—धारा (8) के प्रावधान की ओर आकृष्ट किया जाता है। हस्ता./-प्राधिकृत अधिकारी दिनांकः 04.04.2024

स्थानः नोएडा

केन फिन होम्स लिमिटेड

(This is an Advertisement for information purposes only and not for publication or distribution or release directly or indirectly outside India and is not an offer document announcement)



THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

certificate of incorporation dated February 20, 1939 issued by the Registrar of Joint Stock Companies, Madras. Thereafter, our Company was granted the certificate of commencement of business dated February 7, 1940. The name of our Company was changed to "The Ramaraju Surgical Cotton Mills Limited" pursuant to a resolution passed by the shareholders of our Company at the 3rd AGM held on December 30,1942 and a fresh certificate of incorporation dated June 22,1943 was issued by the Registrar of Companies, Madura. For details of change in name and registered office of our Company, see "General Information" on page 36 of the Letter of Offer dated March 1, 2024 ("Letter of Offer")

Registered Office: Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam – 626117 Tamil Nadu, India. Telephone: +91-4563-235904 | Email: rscm@ramcotex.com | Website: www.ramarajusurgical.com Contact Person: P Muthukumar, Company Secretary and Compliance Officer | Email: muthukumar_p@ramcotex.com Corporate Identification Number: L17111TN1939PLC002302

OUR PROMOTER: P R VENKETRAMA RAJU

ISSUE OF UP TO 18,17,227 FULLY PAID-UP EQUITY SHARES WITH A FACE VALUE OF ₹10 EACH ("RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹204 EACH INCLUDING A SHARE PREMIUM OF ₹194 PER RIGHTS EQUITY SHARE ("ISSUE PRICE") AGGREGATING TO AN AMOUNT UP TO ₹3,707.14 LAKHS* ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 5(FIVE) RIGHTS EQUITY SHARE FOR EVERY 11(ELEVEN) FULLY PAID UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON TUESDAY, MARCH 5, 2024 (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 20.4 TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, SEE THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 208 OF THE LETTER OF OFFER.

*Assuming full subscription

BASIS OF ALLOTMENT

The Board of Directors of our Company thanks all Investors for their response to the Issue, which opened for subscription on Friday, March 15, 2024, and closed on Friday, March 22, 2024, and the last date for On Market Renunciation of Rights Entitlements was Monday, March 18, 2024. Out of the total 634 Applications for 24,78,432 Rights Equity Shares, 217 Applications for 20,139 Rights Equity Shares were rejected due to technical reasons as disclosed in the Letter of Offer. The total number of valid Applications received was 417 for 24,58,293 Rights Equity Shares, which was 135.28% of the number of Rights Equity Shares Allotted under the Issue. In accordance with the Letter of Offer and the Basis of Allotment finalized on March 28, 2024, in consultation with Metropolitan Stock Exchange of India Limited ("MSEI"), the Designated Stock Exchange, the Lead Manager to the Issue and the Registrar to the Issue. The Rights Issue Committee of the Company, pursuant to the delegation of authority to the Rights Issue Committee by the Board of Directors at their meeting held on March 28, 2024 approved the allotment of 18,17,227 Rights Equity Shares to the successful Applicants. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. All valid Applications after the rejection of bids received from non-Eligible Shareholders and technical rejections have been considered for Allotment.

1. The breakup of valid applications received (after the rejection of bids received from non-Eligible Shareholders technical rejections) is given below:

Category	No. of valid applications received	No. of Rights Equity Shares accepted and allotted against Entitlements (A)	No. of Rights Equity Shares accepted and allotted against Additional Rights Equity Shares applied (B)	Total Rights Equity Shares accepted and allotted (A+B)
Shareholders	411	12,18,399	5,91,888	18,10,287
Renouncees	6	6,940	2	6,940
Total	417	12,25,339	5,91,888	18,17,227

2. Information regarding total Applications received:

Mountain	DESCRIPTION OF THE PROPERTY AND PROPERTY AND PARTY AND P	
Number	Value (Rs.)	%
18,10,287	36,92,98,548	99.62
6,940	14,15,760	0.38
18,17,227	37,07,14,308	100.00
	- CONTROL OF CONTROL	

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the investors, as applicable, has been completed on April 3, 2024. The instructions for unblocking funds in case of ASBA Applications were issued to SCSBs on March 28, 2024. The listing application was executed with MSEI on April 1, 2024. The credit of Rights Equity Shares to the respective demat accounts of the allottees in respect of Allotment in dematerialized form has been completed on April 4, 2024. For further details, see "Terms of the Issue - Allotment Advice or Refund / Unblocking of ASBA Accounts" on page 230 of the Letter of Offer. The trading in Right Equity Shares issued in the Rights Issue shall commence on Stock Exchange upon receipt of trading permission. The trading is expected to commence on or before April 8, 2024. Further, in accordance with the SEBI master circular bearing reference - SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/00094 dated June 21, 2023, the request for extinguishment of Rights Entitlements has been sent to NSDL & CDSL on April 3, 2024.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGE ONLY IN DEMATERIALIZED FORM

DISCLAIMER CLAUSE OF SEBI: : It is to be distinctly understood that the submission of the Letter of Offer to SEBI should not, in any way deemed or construed that the Letter of Offer has been cleared or approved by SEBI. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the SEBI under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of SEBI" on page 200 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the BSE Limited under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of BSE" on page 204 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF MSEI (THE DESIGNATED STOCK EXCHANGE):): It is to be distinctly understood that the permission given by MSEI should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the MSEI, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the MSEI under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of MSEI" on page 203 of the Letter of Offer.

Unless otherwise specified, all capitalised terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer. THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE COMPANY'S

BUSINESS PROSPECTS. LEAD MANAGER TO THE ISSUE REGISTRAR TO THE ISSUE COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

LEAD MANAGEN TO THE 1990E
VIVRO
 Einanoial Carvinas Brigata Limited

Vivro Financial Services Private Limited Vivro House, 11, Shashi Colony, Opposite Suvidha Shopping Center, Paldi, Ahmedabad - 380 007, Gujarat, India. | Telephone: +91-79-4040 4242 Email: investors@vivro.net

Website: www.vivro.net Investor Grievance Email: investors@vivro.net Contact Person: Kruti Saraiya/Jay Dodiya SEBI Registration Number: INM000010122 CIN: U67120GJ1996PTC029182

Cameo Corporate Services Limited Subramanian Building, No. 1, Club House Road Chennai - 600 002, Tamil Nadu, India. Telephone: + 91-44-4002 0700/ 28460390 Email: rights@cameoindia.com Website: www.cameoindia.com Investor Grievance Email: investor@cameoindia.com Contact Person: K Sreepriya

SEBI Registration Number: INR000003753

CIN: U67120TN1998PLC041613

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED The Ramaraju Surgical Cotton Mills Limited Mr. P Muthukumar.

Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam - 626117 Tamil Nadu, India Telephone: +91-4563-235904 E-mail: rscm@ramcotex.com Website: www.ramarajusurgical.com

CIN: L17111TN1939PLC002302

Investors may contact the Registrar or our Compliance Officer for any pre-Issue/post-Issue related matter. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar, with a copy to the SCSBs, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail ID of the sole/ first holder, folio number or demat account number, serial number of the Application Form, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSBs where the Application Form, or the plain paper application, as the case may be, was submitted by the ASBA Investors along with a photocopy of the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" on page 208 of the Letter of Offer

For The Ramaraju Surgical Cotton Mills Limited

Date: April 4, 2024 Place: Rajapalayam

P Muthukumar Company Secretary & Compliance Officer

Disclaimer: Our Company is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on a rights basis and has filed a Letter of Offer with the Securities and Exchange Board of India and Stock Exchange. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, website of Stock Exchange where the Equity Shares are listed i.e. MSE at https://www.msei.in/Index and the website of the Lead Manager at www.vivro.net. Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section "Risk Factors" beginning on page 17 of the Letter of Offer. This announcement does not constitute an offer of Rights Equity Shares for sale in any jurisdiction, including the United States, and any Rights Equity Shares described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. There will be no public offering of Rights Equity Shares in the United States.

ऋणदाता किसी भी तीसरे पक्ष के दावों/अधिकारों/बकाया के लिए किसी भी तरह से जिम्मेदार नहीं होगा।

 बोलियां ऑफलाइन आयेदन के माध्यम से हमारे कॉपोरेंट कार्यालय पते : पेगासस एसेट्स रिकंस्ट्रब्शन प्राइवेट लिमिटेड, 55-56, 5वीं मंजिल, फ्री प्रेस हाउस, नरीमन पॉइंट, मुंबई-400021 पर जमा की जाएंगी। बोलियां 24.04.2024 को शाम 4.00 बजे तक या उससे पहले जमा की जानी चाहिए। ईमेल पता: nitin@pegasus-arc.com / surender@pegasus-arc.com. उपरोक्त के अलावा, पैन कार्ड, आधार कार्ड, पते के प्रमाण की प्रति, कंपनी के मामले में, कंपनी के निदेशक मण्डल हारा पारित प्रस्ताव की प्रति बोलीदाता को

8. बिक्री पेगासस से पृष्टि के अधीन है। यदि कर्जदार/सह-कर्जदार/गारंटर विक्री की तारीख से पहले पेगासस बकाया पृरी राशि का भुगतान करते हैं, तो कोई विक्री नहीं की जाएगी।

9. इच्छुक बोलीदाताओं को उपरोक्त ईएमडी को 'पेगासस ग्रुप धरी नाइन ट्रस्ट-क' के पक्ष में मुंबई में देय डिमांड झफ्ट/पे ऑर्डर या आरटीजीएस/एनईएफटी/फंड ट्रांसफर द्वारा ईएमडी खाता संख्या 409819116154, खाते का नामः - पेगासस ग्रुप थटी नाइन ट्रस्ट क चैंक का नामः आरबीएल बैंक लिमिटेड, शास्त्रा कार्यालयः ग्राउंड फ्लोर, मित्तल कोर्ट, 224 नरीमन पॉइंट, मुंबई-400021, एमआईसीआर कोडः 400176023, आईएफएससी कोड: RATN0000155 में ऊपर उल्लिखित तिथि और समय तक जमा करना होगा। 10. क्रेना को अपनी संतुष्टि के लिए संपत्ति (निजी संधि के माध्यम से बिक्री के तहत) से संबंधित सभी पहलुओं पर इयु डिलिजेंस करना

चाहिए। क्रेता इस संबंध में बाद की तारीख में प्राधिकृत अधिकारी/प्रतिभृति ऋणदाता के विरुद्ध कोई दावा करने का हकदार नहीं होगा। 11. क्रेता प्रतिभृत संपत्ति के खिलाफ लेकित मुकदमे का इयु डिलिजेंस करेगा, क्रेता बाद की तारीख में इस संबंध में अधिकृत प्राधिकारी/प्रतिभृति लेनदार के खिलाफ कोई दावा करने का हकदार नहीं होगा।

12. पेगासस बिना कोई कारण बताए खरीद के किसी भी प्रस्ताव को अस्वीकार करने का अधिकार सुरक्षित रखता है। 13. यदि कोई चोलीदाता आरक्षित मृल्य (अर्थात रु. 2,28,02,000/-) और या उससे अधिक के अनुरूप अपनी बोली प्रस्तुत करता है, तो पेगासस इच्छक पार्टियों के बीच एक पारस्परिक बोली आयोजित करेगा और विक्री उच्चतम बोलीदाता के पक्ष में कर दी जाएगी। 14. क्रेता को संपत्ति की खरीद के संबंध में सभी स्टांप शुल्क, पंजीकरण शुल्क और अन्य खर्च, कर, शुल्क वहन करना होगा।

15. बिक्री सरफेसी अधिनियम/नियमों के प्रावधानों के अनुसार होगी। 16. इच्छुक पार्टियां अधिक विवरण/स्मष्टीकरण और अपना आवेदन जमा करने के लिए प्राधिकृत अधिकारी से संपर्क कर सकतो हैं। बिक्री के विस्तृत नियमों और शतों के लिए कृपया प्रतिभृत लेनदारों को वेबसाइट यानी www.pegasus-arc.com पर दिए गए लिंक को देखें और आप श्री नितिन कञ्चप-8447636680 और श्री सुरेंद्र सिंह-8947960010 से संपर्क कर सकते हैं।

संपत्ति का विवरण

फ्री होल्ड निर्मित आवासीय संपत्ति के छत के अधिकार के खिना पहली मंजिल का समस्त भाग, संख्या बी-130, क्षेत्रफल 360 वर्ग गज, रेलवे बोर्ड कर्मचारी सहकारी हाउस बिल्डिंग सोसाइटी लिमिटेड, आनंद विहार कॉलोनी, दिल्ली -92 के लेआउट प्लान में स्थित

आरक्षित मृल्य (रु.) (जिससे कम पर स. २,२६,०२,०००/- (रूपए दो करोड़ अट्डाईस लाख दो हजार मात्र)

क. 22,80,200/- (रुपए बाईस लाख अरसी हजार और दो सी मात्र) यह प्रकाशन प्रतिभृति हित (प्रवर्तन) नियम, 2002 के नियम 8(6) एवं 9(1) के तहत उपर्युक्त कर्जदारों/जमानतियों को पन्द्रह दिवसीय सुचन Refer | 05.04.2024 पेगासस एसेट्स रीकंस्ट्रकान प्राइवेट लिमिटेड

ACE SOFTWARE EXPORTS LIMITED

Registered Office: 801 Everest Commercial Complex, Opp. Shastri Maidan, Rajkot, Gujarat, India, 360001 CIN: L72200GJ1994PLC022781 | Tel. No.: 0281-2226097

Email ID: investorinfo@acesoftex.com | Website: https://www.acesoftex.com/

Recommendations of the Committee of Independent Directors ("IDC") of Ace Software Exports Limited ("Target Company" or "TC") under Regulation 26(7) of Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers' Regulations, 2011, as amended ("SEBI SAST Regulations") in relation to the open offer to the public shareholders of the Target Company ("Open Offer") made by Amit Mansukhlal Mehta ("Acquirer") together with Vaishali Amit Mehta ("PAC"). Sr. No. Particular

April 04, 2024

Date

Summary of reasons for the

Disclosure of the Voting

Details of Independent

Any other matter(s) to be

Advisors, if any.

Pattern

14.

Place: Raikot

100

2.	(TC)	Ace Software Exports Limited
3.	Details of the Offer pertaining to TC	The Open Offer is being made by the Acquirer and PAC to the Public Shareholders to acquire up to 16,02,560 Equity Shares representing the entire Public Shareholding constituting 25.04% of the Emerging Voting Capital of the Target Company at a price of ₹ 35/- per Equity Share, aggregating to a total consideration of ₹ 5,60,89,600/- payable in cash in accordance with Regulation 9(1)(a) of the SEBI (SAST) Regulations.
4.	Name(s) of the acquirer and PAC with the acquirer	Acquirer: Amit Mansukhlal Mehta PAC: Vaishali Amit Mehta
5.	Name of the Manager to the offer	Vivro Financial Services Private Limited Vivro House, 11, Shashi Colony, Opp. Suvidha Shopping Center, Paldi, Ahmedabad – 380007. Gujarat. India. Tel. No.: +91 79 4040 4242 Email Id: investors@vivro.net Contact Person: Shivam Patel Website: www.vivro.net SEBI Registration No.: INM000010122 CIN: U67120GJ1996PTC029182
6.	Members of the Committee of Independent Directors	Dharamshi Vadalia (Chairman) Vimal Kalaria (Member) Pratik Dadhania (Member)
7.	IDC Member's relationship with the TC	 All IDC members are Non-Executive and Independent Directors of the Target Company. Mr. Vimal Kalaria holds 1000 equity shares of the Company. None of the members of the IDC has any contracts or any relationship with the Target Company.
8.	Trading in the Equity shares/ other securities of the TC by IDC Members	No member of the IDC has traded in any of the Equity Shares/ other securities of the Target Company during the: 1. 12 (Twelve) months preceding the date of the PA. 2. Period from the date of the PA till the date of this recommendation.
9.	IDC Member's relationship with the acquirer	None of the members of IDC has any contract/ arrangement / relationship with the Acquirer and / or with PAC.
10.	Trading in the Equity shares/ other securities of the acquirer by IDC Members	Not Applicable (As the Acquirer and PAC are individuals)
11.	Recommendation on the Open offer, as to whether the offer is fair and reasonable	The IDC is of the opinion that the Offer Price of ₹ 35 per Equity Share is fair and reasonable in terms of the SEBI (SAST) Regulations. However, the Public Shareholders of the Target Company should independently evaluate the Open Offer and market performance of the Target Company's Equity Shares and make their own informed decisions with respect to the Open Offer.
		The members of the IDC have perused the following offer documents for recommendation on the Open Offer: 1. Public Announcement dated January 06, 2024 ("PA")

recommendation The Acquirer intends to support the management of the Target Company in their efforts towards the sustained growth of the Target Company, The Acquirer and PAC shall be classified as the promoters of the Target Company along with the existing Promoters and Promoter Group of the Target Company in accordance with SEBI (SAST) Regulations and SEBI (LODR) Regulations.

Letter of Offer dated March 27, 2024 ("LoF")

The Equity Shares of the Target Company are infrequently traded on BSE in terms of Regulation 2(1)(j) of the SEBI SAST Regulations.

Detailed Public Statement published on January 12, 2024 ("DPS").

considered the following factors for making the recommendations:

Based on the review of the offer documents, the members of the IDC have

Draft Letter of Offer dated January 19, 2024 ("DLoF")

The Offer Price is in accordance with 8(1) and 8(2) of the SEBI SAST Regulations.

The recommendations were unanimously approved by the members of IDC. None

"To the best of our knowledge and belief, after making the proper enquiry, the information contained in or accompanying this statement is, in all material respect, true and correct and not misleading, whether by the omission of any information or otherwise and includes all the information required to be disclosed by the Target Company under the SEBI SAST Regulations."

For and on behalf of the Committee of Independent Directors of Ace Software Exports Limited

Date: April 04, 2024

Dharamshi Vadalia Chairman- Committee of Independent Directors

Lucknow

www.readwhere.com

B

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பரபரப்பு

புதுடெல்லி, ஏப்.5– தமிழ்நாட்டுக்க<u>ு</u> காவிரி நீர் வழங்க முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா தெரிவித்து உள்ளது.

காவிரி நீர் பங்கீட்டில் கடந்த 2 மாதங்களாக சுமுக நிலை இல்லை. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு தலா 2.5 டி.எம்.சி. வீதம் 5 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடக வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூறி இருந்தன. ஆனால் இதில் பாதி அளவு கூட கர்நாடகம் வழங்கவில்லை.

இந்த நிலையில் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு, இதில் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நேரிலும், காணொலியிலும் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் இருந்து கூட்டத்தில் தமி<u>ழ்</u>நாடு அரசின் நீ**ர்**வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்

NOTICE is hereby given that the be

சென்னை கிளை

எண். T-2, 3வது தளம், கல்யாணி டவாஸ், பழைய எண். 174, புதிய எண். 69, 2வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083,

தமிழ்நாடு, இந்தியா

கேகி: 05.04.2024

Person of Kotak Securities Limite

PUBLIC NOTICE

NSE - AP0291564001

ease note that above mention Authorised Person (AP) is no longer associated with us. Any pers enceforth dealing with above mention AP should do so, at their own fisk. Kotak Securiuses Ltd. shall no liable for any such dealing. In case of any queries for the transactions till date, Investors are requester inform Kotak Socurins Ltd. within 15 days from the date of this notification, failing which it shall busemed that there exists no queries against the above mentioned AP.

oderned unst, there exists no queries against the above mentior ed.AP.

■ Kotak** Kotak Securities Limited. Registered Office. 27 BKC, C 27, G Block, Bandra Kurla

No. +22 43360090. Fax No.: +22 67132430. Website www.kotak.com*/ www.kotaksecurities.com.

Correspondence Address: Infriry T Park, Bilg No 21, Opp. Film City Roac. A K Nagke Marg, Maldet

(Fast). Yumbai 400097. Telephone No. 42556875. SIFBI Registration No.: INZ00220137/Vember of

NSF, BSF, MSF, MCX & NCDFX). AMF ARN 0164, PMS INP000000758 and Research Arabysl

INH00C000586. NSDL*CDSL:: IN-DP+29*2021. Compliance Officer Details: Vr. Firen Thakkar

Cell: I022 - 4285 8484, or Emait - s, compliance@kotak.com

கிளையை மூடுவதற்கான பொது அறிவிப்பு

வங்கியல்லாத நிதி நிறுவனமான வர்த்தனா பைள்ற அறும்பட்ட லிமிடெட்டிற்கு ("வர்த்தனா") ஆதரவாக நிறுவனத்தின் முழு கடன் போர்ட்போலியோவையும் ஒதுக்குவது தொடர்பாக, இந்த வெளியீடு நிறுவனத்தின் ஃழே உள்ள காலம் A—ல் குறிப்பிட்டுள்ளபடி, இந்த அறிவிப்பு தேதியிலிருந்து மூன்று (3) மாதங்களுக்குள் மடப்பட்டுவிடும் மற்றும் இந்த அநிவிப்பு தேதியிலிருந்து மூன்று (3) மாதங்களுக்குள் மடப்பட்டுவிடும் மற்றும் இந்த தொடர்புடைய வர்த்தனா கிளை காலம் B—ல் குறிப்பிட்டுள்ள முகவரியில் தடையற்ற வாடிக்கையாளர் கேவை, கூடுதல் வசதி (வர்த்தனாவின் கொள்கையின்படி), கணத்குகளை மூடுவது, ஆவணங்கள் தேவைகள், கணக்கு அறிக்கை மற்றும் பிற சேவைகளுக்காக செயல்படும் என்று இந்தியன் ஸ்கூல் பைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லியிடெட்டின் ("நிறுவனம்") "ஐரஸிப்பிர்") வாடிக்கையாளர்கள் உட்பட போது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், மேலும் கூடுதலாக தனிப்பட்ட தகவல்தொடர்பு மூலம் மார்ச் 5, 2024 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் ஐஸிகாப்சி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அறிந்து கொள்ள தயவு செய்து ஐஎஸ்எப்சி—ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமாட http://www.isfc.in—ஐப் பார்க்கவும் அல்லது மேலும் உதவிக்கு உங்கள் அருகிலுள்ள கிளைக்கு

காலம் B

சென்னை கிளை பத்மாவதி அபார்ட்மெண்ட்ஸ், 2வது தளம், எண். 54, வெள்ளாளர் தெரு

தமிழ்நாடு, இந்திய

ஒப்பம்/- அங்கீகரிக்கப்பட்ட அதிகார இந்தியன் ஸ்கூல் பைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட

இந்தியன் ஸ்கூல் பைனான்ஸ் கம்பெனி <u>பிரைவேட் லிமிடெட்</u>

சாலை எண். 2, பஞ்சாரா ஹில்ஸ், ஹைதராபாத் 500034.

ow mentioned Authorised Person is no longer affiliated as Authorise

Address of Authorised D 4 CHANDRA ENCLAVE N NO 4 6

KAMALABA STREET THIYAGARAY/ NAGAR CHENNAI 600017

சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உதவி தலைவர் எம்.செல்வராஜு, உறுப்பினர் எல்.பட்டாபிராமன். செயற்பொறியாளர்கள் ரம்யா, குளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர் நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் பிற்பகல் முதலில் மணிக்கு தொடங்கியது. வழக்கம்போல நீர் தரவு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தண்ணீர் வழங்கல் பற்றி ஆணையம் கேட்டது.

அப்போது தமிழக அதிகாரிகள், "தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்காக தலா 2.5 டி.எம். சி. வீதம் 5 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 1.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இன்னும் 3.4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும். இதனையும், ஏப்ரல், மே மாதங்களுக்காக தலா 2.5 டி.எம்.சி. வீதம் 5 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் இந்த கோரிக்கையை க**ர்**நாடகா ஏற்க மறுத்தது.

"கர்நாடகத்தில் மக்களுக்கு குடிநீர் கூட வழங்க முடியவில்லை. அணைகளில் தண்ணீர் எங்களுக்கே இருக்கிற போதாது. இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க நாங்கள் எங்கே போவது? என கர்நாடக அதிகாரிகள் கையை விரித்தனர். இருந்தாலும் நிலைமையை ஆராய்ந்து என்ன செய்ய முடியுமோ? அதனை செய்கிறோம் என்றனர்.

தமிழக அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. அணைகளில் தண்ணீர் இருக்கிறது என்றும், உரிய தண்ணீரை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை வலியறுத்தினர். இது தொடர்பான வாதங்கள் கொஞ்ச நேரம் நீடித்தது. இது தவிர வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவில்லை.

விவாதத்தின் பேரில் மேலாண்மை ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தாங்கள் பிறப்பிக்கப்போகும் உத்தரவு பற்றி தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்து விட்டனர். சுமார் 11/2 மணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.

ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும்? என்பது தெரியவில்லை. அதுபற்றிய அதிகாரப்பூர்வ மாநிலங்களும் அறிக்கையை எதிர்பார்த்து உள்ளன.

மார்க்சிஸ்ட் ச	கட்சி தேர்	தல்
அறிக்கை	வെണിய്(B
	•	0

புதுடெல்லி, ஏப்.5 ஆட்சி மத்தியில் மாற்றம் ஏற்பட்ட பிறகு சட்டவிரோத பரிமாற்ற தடை சட்டம் ரத்துசெய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்தல் கட்சி தனது அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற தேர்தலையொட்டி தனது அறிக்கையை தேர்தல் நேற்று வெளியிட்டது.

அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் வருமாறு: நாடாளு மேன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இடதுசாரிகளை பீலப்படுத்து மாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம். அப்படி மாற்று அரசு பிறகு, அமைந்த சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்பு சட்டம் சட்டவிரோத (உபா), பரிமாற்ற

தடை

போன்ற கொடுமையான சட்டங்கள் ரத்துசெய்யப்படும். குடியுரிமை திருத்த

சட்டமும் ரத்து வெறுப்பு செய்யப்படும். பேச்சுகள் மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக பகிய சட்டம் கொண்டுவர பெரும் போராடு வோம். பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்படும்.

பொது செல்வ வரி. சொத்து வரி பரம்பரை ஆகியவற்றுக்கு சட்டம் கொண்டுவரப்படும்.

அரசியலில் இருந்து மதத்தை விலக்குவதற்கான கொள்கையில் சமசாம் இன்றி போராட உறுதி எடுத்துக்கொள்வோம்.

100 நாள் வேலைத் பட்ஜெட் திட்டத்துக்கான இரட்டிப்பு நிதி ஒதுக்கீடு ஆக்கப்பட வேண்டும். நகர்ப்புற வேவை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்

நான் KRITHI. V, கணவர் பெயர்

திரு.S.பாலசுப்பிரமணி, பிறந்த

தேதி 07.04.1984, புதிய எண்**.1**8,

பழைய எண்.35. காமோகா

சென்னை 600010 என்ற முகவரி

யில் வசிக்கும் நான் இனி

KRITHI V BALASUBRAMANI

பெயர் மாற்றம்

NANDIKA VIVEKANANDAN ALIAS NANDIKA. V. பிறந்த தேதி 3 பிப்ரவரி 2016

பிறந்த மாவட்டம்: Jeddah Kingdom of Saudi Arabia),

எண். 73, வைகை தெரு,

நேரு நகர், செய்யார்,

திருவண்ணாமலை 604 407

இல் வசிக்கும் எனது மகள்

இனிமேல் NANDIKA. G என்று

அழைக்கப்படுவார்.

GOMATHI. R (காய்)

பெயர் மாற்றம்

MANJULA SURESH KUMARAN

க/பெ M.K. Suresh Kumaran

பிறந்த தேதி: 13.06.1965 பிறந்த இடம்: அரக்கோணம்,

வடக்கு ஆற்காடு மாவட்டம் வசிப்பிடம்: எண்.1134/1,

சாய் கிரண் ஆர்சிட், அண்ணா நகர் மேற்கு என்ட் காலணி, முகப்போ

சென்னை - 600 050. **இ**னி முதற்கொண்டு

S.K. MANJULA DEVI

என்று அழைக்கப்படுவேன்.

MANJULA SURESH KUMARAN

Through its August Representative VS

KRITHI. V (பழைய பெயர்)

என அழைக்கப்படுவேன்.

ரோடு, கீழ்ப்பாக்கம்,

மூர்த்தி

மீட்பு அதிகாரி அலுவலகம்–I, கடன் மீட்பு தீர்ப்பாயம்–II டெல்லி 4வது தளம், ஜீவன் தாரா கட்டிடம், பார்லிமென்ட் தெரு, புதுடெல்லி—1 1000 1 தளம், ஜனன் தூரர் கட்டிடம், பாரல்லமைட் மத்து, புதுல்டல்ல—: விற்பனை பிரகடன அறிவிப்பு ஆர்.சி. என். 293/2014 எச்டிஎப்சி வங்கி லிமிடெட் VERSUS M/s Schaefco International

வருமான வரிச் சட்டம் 1961ன் இரண்டாவது அட்டவணையின் விதி 52(2) மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பாக்கி கடன்களை திரும்பப் பெறுதல் சட்டம், 1993 கீழ் விற்பன CD#1 M/s Schaefco International. அதன் உரிமையாளர் திரு,கெவின் ஹைம்ஸ் மூலம், 252 எச், கல்லாஷ் பிளாசா (மேல் தளம்), சாந்த் நக

மாநிலம்

புதுடெல்லி—110065. மேலும்: 401 தேவிகா டவர், நேரு பிளேஸ், புதுடெல்லி—110019. CD#2 திரு. கெவின் ஹைம்ஸ் உரிமையாளர் மற்றும் உத்தரவாததாரர் பி—87, செக்டார்—27, நொய்டா, உத்தரபிரதேசம்—201301 மேலும்: எண்.308பி, 3வது தளம், 52ஏ, ஷேக்ஸ்பியர் சரணி கொல்கத்தா. அலுவலக வளாகம் எண்.2, 3வது தளம், எஸ் எல் டவர்ஸ், மனை எண் பி3 பிளாக் ஆல்பா கமர்ஷியல் பெல்ட் ⊣ செக்டார் ஆல்பா⊣, கிரேட்டர் நொய்டா, கௌதம் புத் நகர், உத்தரபிரதேசம் அலுவலக சொத்து 3பி, சீவியூ டவர்⊣ வெங்கடலிங்கம் தெரு, பேஸ்⊣l, சென்னை 3வது தளம், ஏ −பகுதி, 2வது பேஸ், சீவியூ டவர்ஸ், எண்.1, வெங்கடலிங்கம், 2வது லேன், விஓசி நகர், சென்னை—1 அலுவலக வளாகம் எண்.302ஏ 3வது தளம், எஸ் எல் டவர்ஸ், மனை எண்.பி 3, ஆல்பா கமர்ஷியல் பெல்ட்—! செக்டார் ஆல்பா–

நன். கிரேட்டர் நொய்டா, கௌதம் புத் நகர், உத்தரபிரதேசம். CD#3 ஃபே ஹைம்ஸ் பி–87, செக்டார்–27, நொய்டா, உத்தரபிரதேசம்–201301 மேலும்: மனை எண்,308பி, 3வது தளம், 52ஏ, ஷேக்ஸ்பிய போசு இடியாக முலும்: அலுவலக வளாகம் என்.2, 3 வது தளம், எல் எல் டவர்ஸ், மனை எண் 130 பிளாக ஆல்பா கமாத்பிலர் மெல்ட்ட கொல்கத்தா. மேலும்: அலுவலக வளாகம் என்.2, 3 வது தளம், எல் எல் டவர்ஸ், மனை என் 130 பிளாக ஆல்பா கமாத்பியல் பெல்ட்டி ஆல்பா—!, கிரேட்டர் நொய்டா, கௌதம் புத் நகர், உத்தரபிரதேசம் மேலும்: அலுவலக சொத்து 3பி, சீவியூ டவர்—! வெங்கடலிங்கம் தெரு, பேஸ்—!!, சென்னை மேலும்: 3வது தளம், 12 தளம் எஸ் ஐ டவர்ஸ், மனை எண்.பி 93, ஆல்பா கமர்ஷியல் பெல்ட்—! செக்டார் ஆல்பா—!, கிரேட்டர் நொய்டா,

விதிகள் மற்றும் நிபந்தனைகள் 1 முதல் 3 வரையிலான பிரதிவாதிகளிடமிருந்த திரும்ப பெற வேண்டிய தொகை ரு.4,51,98,110/— (ரூபாய் நான்கு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து தெண்ணுறுளட்டாயிரத்து நூற்றுபத்து மட்டும்) ஆண்டுக்கு 18% வட்டி மற்றும் செலவுகள் மற்றும் வழக்கு தொடுக்கப்பட்ட தேதியிலிருந்து மீட்பு சன்றித்திகள்படி கட்டனங்கள் (30.09.2022 அன்று திரும்பப் பெறக்கூடிய தொகை நட 12.35.28.809.20 (தோரயமாக)க்கு 13.08.2014 தேதியிட்ட ஒஏ என். 152/2011ல் உள்ள மீட்புச் சான்றிதழ் எண்.293/2014, தலைமை அதிகாரி கடன் மீட்பு தீர்ப்பாயம்—II ஆல் உத்தரவிடப்பட்டது. மேலும் கூறப்பட்ட மீட்புச் சான்றிதழ்ன் திருப்திக்காக கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை விறக கீழே கையொப்பமிடப்பட்டவர் ~ * ~ ~ ~ * கிண்ன்*

உத்தரவிட்டுள்ளார்.
- ஒத்திவைப்பு உத்தரவு எதும் இல்லாத நிலையில், மேற்கூறிய சொத்துக்கள் மின்ரலம் மூலம் மிற்கப்படும் மற்றும் ஏலம் 05.06.2024 அன்று காலை 11 மணி
முதல் 12 மணி வரை https://www.bankeauctons.com என்ற இணையதளம் மூலம் ஆண்ணைன் எலக்ட்ரானிக் ஏலம் மூலம் நடைபெறும். தேவைப்பட்டால்,
மதியம் 12 மணிக்குப் பிறகு 5 நிமிட கால தீட்டிப்புகளுடன் தடைபெறும்.
கீழேயுள்ள ஆட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபட 8 மேலே குறிப்பிடப்பட்டுள்ள CD(களின்) சொத்தின் விற்பனை மற்றும் அந்த சொத்துடன்
இணைக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் உரிமைகோரல்கள், இதுவரை அவை கண்டறியப்பட்ட வகையில் அவை ஒவ்வொன்றிற்கும் எதிராக
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்தாரர்(கள்) ஒவ்வொரு செசத்தையும் பொறுத்தமட்டில் கு.1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) மடங்குகளில் தங்கள் ஏலத்தை அதிகரிக்க வேண்டும். தோல்வியுற்ற ஏலதாரர், மீட்பு அதிகாரி – I, DRT II, டெல்லி/CH அவர்களிடம் இருந்து, அதாவது யின்–ஏல நடைமுறைகள் முடிவடைந்த உடனேயே HDFC வங்கியில் இருந்து தோடியாக டேவணித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
வற்றிபெற்ற / அதிக எலம் எடுத்த சதைரார், மீட்பு அதிகாரி – I, DRT — II, டெல்லி, அவர்களின் ஆர்சி கணக்கு என்.293/2014–ல் ஏல/விற்பனைத் தொகையில் 25%க்கான டிமான்ட் புராஃப்ட்/பே ஆர்டரை தயார் செய்து மின்–ஏலம் முடித்த 24 மணி நேரத்திற்குள் டீடவணித் தொகை டெபாசிட் செய்ய வேண்டும். மற்றும் அதை மின்–ஏலம் முடித்த 24 மணி நேரத்திற்குள் டீட்பு அதிகளி – I, DRT — II, டெல்லி அனுப்பவுட்டுட்டாள்ட் செய்யவும், கறுற்பம்டாத்திக் டேவணித் தொகை டெபாசிட் இரும் வழங்களி – I, DRT — II, டெல்லி அவர்களின் ஆர்சி கணக்கு எண். 293/2014–ல் ஏல/விற்பணத் தெரும்பட்டுப்பட்ட செய்ய வண்டும். மற்றும்ட்டத்தில் டேவணித் தொகை டெபாசிட் இரும்ப வழங்களின் ஆர்சி கணக்கு எண். 293/2014–ல் ஏல/விற்பணத் தெரைக்கும் பிறற்றிபேற்ற / அதிக எலம் எடுத்த சைதாரர், மீட்பு அதிகளி – I, DRT — II, டெல்லி, அவர்களின் ஆர்சி கணக்கு எண். 293/2014–ல் ஏல/விற்பணைத் தொகைக்கும் மிற்பது மர்க்கும் அதிக்கைய நடிர்கள் இருக்கும் பிற்கு முதல் அலுவலக் நாளில் பவுண்டே உட்டமை இ 2% ரூ.1000 வரை மற்றும் இருக்கும் பிற்கு முதல் அலுவலக் நாளில் பவுண்டே உட்டமைம் இ 2% ரூ.1000 வரை மற்றும் இரி ஆக்ககை மொத்தத் தொகைக்கும் மிற்பட்டாட்டு குறிப்பிட்டபடி மீட்பு அதிகளியை சென்றடை மக்கண்டும். தொகைக்கும் மிற்பக்கும் அதிக்கம் பட்டி செய்யபட்டாட்டால், அது மேல் குறிப்பிட்ட அதிகளிலை சென்றைம். பிற்பக்கள் முற்பக்கள் குறிப்பிட்டவடி செய்யவிட்டாடால், அது மேல் குறிப்பிட்டவடி செல்றத்த மண்டிறத்த வண்டும். தயாகர்க்கும் அறிப்பிட்ட தொகைவை டெபாசிட் செய்மத்து கிறிப்பிட்ட தொகைவை பெருக்கில் மற்பிட்டிய செய்யவிட்டாட்டில் அன் அரிக்கம் இருக்கும் அறிப்பிட்ட தொகைகளிற்கும் அறிப்பிட்ட தொகையை பெருக்கிக்கப்பட்ட வலத்திற்கு சமையில் செல்றம். அத்த சென்றம். இருக்கிக்க தேரிடும் அறிக்கம் மடித்து சில் சம்பட்டில் செல்றம் கிறக்கம் அறிப்பிட்ட சொகைவையில் சேத்து கட்டிய மட்டிய மற்ற அறிப்பட்டும் வேறிப்பிட்டிய மற்ற சம்பட்டிய மற்பத்து மன்றக்கிக்கம் அறிப்பிட்டிய

அட்டவணை சொத்து

நாடாளுமன்ற தேர்தல்: 1 9ந் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற நடைபெறவுள்ள*்* தேர்தல் விடுமுறை தேதியை பொது நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்ட சிவ்தாஸ் மீனா

அரசாணையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில<u>்</u> நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் வரும் 19ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல்கமிஷன்வெளியிட்டுள்ளதால், அந்த தேதியை பொது விடுமுறை அறிவிக்க நாளாக சட்டப்படி வேண்டும். அதன்படி, வரும் 19ந் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் _னீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட் நோட்டீஸ்

ேழ் கையொப்பமிட்டுள்ள M/s பஜாஜ் ஹவுசிக் பைனன்ஸ் லிமிடெட்டின் அங்கீகிக்கப்பட்ட அதிகாரி ஆகிய நான், கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்(கள்)/உடன்கடன்தாரர்(கள்) ஆகியோர் பஜாஜ் ஹவுசிர் பைனான்ஸ் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மீது வீட்டு கடன்(கள்)/கடன்(கள்) வாங்கி அவர்கள் அசல், வட்டி மற்றும் இதர கட்டணங்களை திரும்ப செலுத்த தவறியதால் அவர்களுக்கு நீழ்க்கண்ட அறிவிப்பினை அளித்துள்ளேன். இதன் விளைவாக கடன்கள் செயல்படாத செரத்துக்களாக உள்ளது. ஆகையால், அவர்களுக்கு 2002ம் ஆண்டு கடனீட்டுச் செரத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நீழ் தொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 13(2) வது பிரிவு மற்றும் விதிகளின் கீழ் அறிவிப்புகள் கடைசியாக தெரிந்த அவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டத வனிலும் அவை வாங்கப்படாமல் திரும்ப வந்துவீட்டது. அவர்கள் பெற்ற கடன் வசதியின் கீழ் திரும்ப செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தக் கோரி இத்த வெளிமீட்டின் மூலம் கடன்தாரர்கள்) உடன்கடன்தாரர்(கள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது.

கடன் தாரர்(கள்) / உத்தரவாததாரர்(கள்) பெயர் (கடன் கணக்கு எண். / கிளை)	ஈடுபெற்ற ஆஸ்றிகள் விவரம் (அசையா சொத்து)	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை
கினை: சென்னை கடன் கணக்கு என்: 403HS075100964 வரி 403T0L80465907 1. ஷேக்முகமது ஏ (கடன்தாரர்), 1/1 திருவன்றோர் தெரு அரியமங்கலம் காமராஜ் நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620010.	விவசாய நிலம் அல்லசத செத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் : பிளாட் எண்.FF 1, முதல் தளம் 994 சதுர அடி, (விகிதசார பெழுவான பகுடுபடன்) மற்றும் கவர்டு கள் பார்க்கில், உடன் 2345.25 கறு அடி இமத்தில் பிரிவுபடாத பங்கு இலம் 559 கறு அடிமை உள்ளடக்கி உள்ளது. சுன்கூட்டுல், என்.55, பிளக் 1, சதாகிலம் சாலை, நின்ணங்கரை சிராமம், காட்டாய்கொளத்தூர், செங்கல்பட்டு தாறுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு பறிவு மாவட்டத்திலும், செங்கல்பட்டு இணை II சன் பதிவு மாவட்டத்திலும் அமைந்துள்ளது. திழக்கு: சகாகில் 976ல் உள்ள மீதமுள்ள நிலம், மேற்கு: ச.எண்.59/6ல் உள்ள மீதமுள்ள நிலம், வடக்கு: ச.எண்.59/6ல் உள்ள நிலம், தெற்கு: சதாசிவம் சாலை.	26 மார்ச் 2024 ரூ.30,47,175/– (ரூபாய் முப்பது லட்சத்து நாற்பத்தேழாயிரத்து நூற்று எழுபத்தைந்து மட்டும்)
கிளை: சென்னை 403THT89494478 வரி 403TH89109076 1. எஸ். பிரேமலதன் (கடன்தாரர்), 2. பி. எவிதா (கடன் கடன்தாரர்), இருவது வசிப்பிடம்: என்கா F-5 7, 7, 7B, பிரணிம் பரித்தி அபாட் பெண்டாம் பிபிளக், கிருஷ்ணாலு கக்கல் தேரு வெங்கடாபுரம் அம்பத்துர், திருவன்ளூர், தமிழ்தாடு6000053.	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் : குடியிருப்பு பிளாட் எண். F5, பிளாக் எண். B, முதல் மாடி, பிளாக் 31, 'பிள்ஸ் பிருத்வ' அபார்ட்பெண்டன், மனை எண்கள் 7A மற்றும் 7B, கிரிஷ் நாதி கக்கி தெகு, வெங்கடாடிரம், அம்பத்தூர், சென்னை 600053. விஸ்தீசணை 800053. விஸ்தீசணை 8000 801 #397 அடி மற்றும் பொத்தத்த நிலம் 14507 சதுர அடிவில், 8707 சதுரும் 8707 சதுருறை 8707 சதுருறை 8707 சதுரும் 8707 சதுருறை 8707	26 மாச் 2024 ரூ.41,63,111/— (ரூபாய் நாற்பத்தோகு லட்சத்து அறுபத்து மூன்றாயிரத்து நூற்று பத்தினொன்று மட்டும்)
கிளை: சென்னை 403THT88706550 & 403TH88727042 & 403TLH88636291 1. தியாகாஜன் பி (டென்தாரர்), 2. கொதமி பி டேன் உன்றகரர்), இருவது வசிப்பிடம்: கதவு என் 51, மனை என். 11, பண்டம் இறயம் ஜெயேத்திரர் தெரு, குப்புசமி நகர் சிடமைக்கம், காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு 600064	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் : பிளாட் S1, 2வது தளம், ப்ரண்ட்ஸ் ஜெயம், மனை எண்.11, 2432 சதுர அடி (22539 சதுரம்ட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. அங்கீகிக்கப்பட்ட கேஅவுட் எண். CMDA/PDJ. LO. No.51/88, எப்பே எண். 124/1 (பகுதி), பட்டா எண்.2508 இன் படி புதிய எப்பே என்ப 24/46, மேறும் எண். 129, தற்போதைய எண். 102, சிட்டலடாக்கம் கிராமம், தாம்பரம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம், 'குப்புசாமி நகர் ஸ்டேஜ் ர' என பெயரிடப்பட்ட கேஅவுட்டில் அமைந்துள்ளது. திழக்கு மனை எண்.12, மேற்கு. வெல்ட் & பார்க், வடக்கு: 30 அடி சாலை (ஜெயந்திரா தெகு), தெற்கு: அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் PP.D/LO. எண்.62/88.	26 மார்ச் 2024 ரூ. 45,99,020/— (ரூ. பாய் நாற்பத்தைந்து லட்சத்து தொன்னூற்றி யொன்பதாயிரத்து இருபது மட்டும்)
கினை: சென்னை கடன் கணக்கு என்: H403HL1024872 & H403HL10248340 & H403HL10245341 1. யு தர்வர். (கடன்தாரர்), 2. டி விஜயம்.கமி (கடன் கடன்தாரர்), இருவாது வசிப்பிடம்: 1—182, கோவித்தாஜபுரம் பிஜிகு தெரு, பழவேடு திருவள்ளூர், தமிழ்நாடு600055.	(பேஸ்—1, ஹேப்பினஸ் டவர், "பசிபிகா ஆரம்"): 5 ஏக்கர் மற்றும் 90 சென்ட் நிலம் மற்றும் சிற துண்டுகளும் அதன் பகுதிகளும். சாண். 129/3(பகுதி), 130/1, 130/3, 130/4,133/181, 145/1(பகுதி), 145/2(பகுதி), 145/3(பகுதி), 145/4(பகுதி), 146/1, 148/2,148/3, 148/5, 148/4,149/153/18, 154/1, 154/2, பஞீர் கிராமம், செங்கல்பட்டு தாலுக்கர், காஞ்சியுரம் மாவட்டத்தில் இத்த சொத்து உள்ளது. சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் "பசிபிகா ஆரம்" பேஸ் 1 : (DTCP ஒப்புதல் எண்.163/2012), பினாட் எண்.ஏ—1610, 16வது மாடி, "தேறப்பினஸ் டவர்" என்று பெயரிடப்பட்ட கட்டிடத்தில் கமார் 804.3 சதுர அடி பினாட் மற்றும் 1149 சதுர அடி நிலத்தில் பொதுப் பகுதி 344.7 சதுர அடியை உள்ளடக்கி உள்ளது. 279 சதுர அடி அளவிலான நிலத்தின் பிரிக்கப்படாத பங்குடன் ஒரு (1) கவர்டு கார் பார்க்கிங் மற்றும் அட்டவணை A செரத்தில் உள்ள பொதுவான வசதிகளுடன் விற்பனை செய்யக்கூடிய பகுதி.	26 மார்ச் 2024 ஞ.47,71,131/— (ஞபாய் நாற்பத்தேமு லட்சத்து எழுபத்தோரயிரத்து நூற்று முட்டுக்கொன்று மட்டுக்)
கிளை: சென்னை கடன் கணக்கு எண் 14003HL10247439 & 14003HL10249668 8 1. சரண்யா ஆர் (கடன்நார்), 2 எஸ் திலிப்துமார் (கடன் கடன்நாரர்), இருவது வசிப்பிடம்: மருதம் பிரஸ்டீஜ் இபினாக் எல்லி, கிருஷ்ணர் நகர், மேற்கு தாம்பரம், சென்னை, தமிழ்நாடு600085.	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் : 2650 சதுர அடி நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு ச. என். 26,25,27/2,27/1, பிளாட் எண்.3. இரண்டாவது தளம், பிளாக் இ, மருதம் பிரஸ்டீஜ், பாரதிதாசன் நகர், பீர்க்கன்காரனை, புதுப் பெருங்களத்தூர், சென்னை 600045, சென்னை, தமிழ்நாடு 600045	26 மார்ச் 2024 ரூ.32,03,928/— (ரூபாய் முப்பத்தி ரெண்டு லட்சத்து மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியெட்டு மட்டும்)

ப்புகளுக்கு மாற்று சேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குதிப்பிடப்பட்டுள்ள கடன்தசார்(கள்)/உடன்கடன்தாரர்(கள்)/உந்தரவாததாரர்(கள்) ஆகியோர் கோரப்பட்டுள்ள தொகை, மேலும் மிய்பு வெளியான 60 நாட்களுக்கு திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் (எந்தவித பாரபட்சமும் இன்றி பஜாஜ் ஹவுளிக் பைனான்ஸ் லிமிடெட்டிறக் தீன்கின்பது 2002ம் ஆன்று கடனிட்டுக் சொத்துக்களை ரோக்கமாக்குதல் மற்றும் ந்தி செலத்தக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுக் சொத்து நீதான உரிமை அமைக்கச் சட்டம், பிரிவு 134(ன்படி ஈடுபெற்ற ஆன்றிகளை சவரதீனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள செலத்துக்கள் பஜாஜ் ஹவுளிங் பைனான்ஸ் லிமிடெட் வசமிருப்பதால் அவற்றை மாற்றவோ அல்லது மூன்றாவது க்கு போன்றவல்கை மேற்கென்னக்கூட அவன்ன மேற்கையில் படும் மான்றுக்கும் அன்றுக்கும் மான்றுக்கும் அமைக்கும் அமைக்கும்

தேதி: 05.04.2024, இடம்: தமிழ்நாடு

(This is an Advertisement for information purposes only and not for publication or distribution or release directly or indirectly outside India and is not an offer document announcement)

ஒப்பம் /-அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்



THE RAMARAJU SURGICAL COTTON MILLS I

Our Company was incorporated as 'The Surgical Cotton Mills Limited' as a public limited company under the India Companies Act, 1913 at Madras pursuant to certificate of incorporation dated February 20, 1939 issued by the Registrar of Joint Stock Companies, Madras. Thereafter, our Company was granted the certificate of commencement of business dated February 7, 1940. The name of our Company was changed to "The Ramaraju Surgical Cotton Mills Limited" pursuant to a resolution passed by the shareholders of our Company at the 3rd AGM held on December 30,1942 and a fresh certificate of incorporation dated June 22,1943 was issued by the Registrar of Companies, Madura. For details of change in name and registered office of our Company, see "General Information" on page 36 of the Letter of Offer dated

Registered Office: Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam – 626117 Tamil Nadu, India. Telephone: +91-4563-235904 | Email: rscm@ramcotex.com | Website: www.ramarajusurgical.com Contact Person: P Muthukumar, Company Secretary and Compliance Officer | Email: muthukumar_p@ramcotex.com Corporate Identification Number: L17111TN1939PLC002302

OUR PROMOTER: P R VENKETRAMA RAJU

ISSUE OF UP TO 18.17.227 FULLY PAID-UP EQUITY SHARES WITH A FACE VALUE OF ₹10 EACH ("RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹204 EACH INCLUDING A SHARE PREMIUM OF ₹194 PER RIGHTS EQUITY SHARE ("ISSUE PRICE") AGGREGATING TO AN AMOUNT UP TO ₹3,707.14 LAKHS* ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 5(FIVE) RIGHTS EQUITY SHARE FOR EVERY 11(ELEVEN) FULLY PAID UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE. THAT IS ON TUESDAY, MARCH 5, 2024 (THE "ISSUE"), THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 20.4 TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, SEE THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 208 OF THE LETTER OF OFFER.

The Board of Directors of our Company thanks all Investors for their response to the Issue, which opened for subscription on Friday, March 15, 2024, and closed or Friday, March 22, 2024, and the last date for On Market Renunciation of Rights Entitlements was Monday, March 18, 2024. Out of the total 634 Applications for 24,78,432 Rights Equity Shares, 217 Applications for 20,139 Rights Equity Shares were rejected due to technical reasons as disclosed in the Letter of Offer. The total numbe of valid Applications received was 417 for 24,58,293 Rights Equity Shares, which was 135.28% of the number of Rights Equity Shares Allotted under the Issue. In accordance with the Letter of Offer and the Basis of Allotment finalized on March 28, 2024, in consultation with Metropolitan Stock Exchange of India Limited ("MSEI" the Designated Stock Exchange, the Lead Manager to the Issue and the Registrar to the Issue. The Rights Issue Committee of the Company, pursuant to the delegation o authority to the Rights Issue Committee by the Board of Directors at their meeting held on March 28, 2024 approved the allotment of 18,17,227 Rights Equity Shares to the successful Applicants. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. All valid Applications after the rejection of bids received from non-Eligible Shareholders and technical rejections have been considered for Allotment.

The breakup of valid applications received (after the rejection of hide No. of Rights Equity Shares accented

Category		id applications No. of Rights Equity Shares accepted and allotted against Additional Right and allotted against Additional Right Equity Shares applied (B)		Total Rights Equity Shares accepted and allotted (A+B)	
Shareholders	411	12,18,399	5,91,888	18,10,287	
Renouncees	6	6,940	-	6,940	
Total	417	12,25,339	5,91,888	18,17,227	
2 Information regard	ing total Applications rossi	und:	·	·	

. Information regarding total Applications received

	Category	Applications Received		Equity Shares Applied for		Equity Shares allotted			
		Number	%	Number	Value (Rs.)	%	Number	Value (Rs.)	%
	Shareholders	411	98.56	24,51,326	50,00,70,504	99.72	18,10,287	36,92,98,548	99.62
	Renouncees	6	1.44	6,967	14,21,268	0.28	6,940	14,15,760	0.38
	Total	417	100.00	24,58,293	50,14,91,772	100.00	18,17,227	37,07,14,308	100.00
ш									

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the investors, as applicable, has been completed on April 3, 2024. The instructions for unblocking funds in case of ASBA Applications were issued to SCSBs on March 28, 2024. The listing application was executed with MSEI on April 1, 2024. The credit of Rights Equity Shares to the respective demat accounts of the allottees in respect of Allotment in dematerialized form has been completed on April 4, 2024. For further details, see "Terms of the Issue – Allotment Advice or Refund / Unblocking of ASBA Accounts" on page 230 of the Letter of Offer. The trading in Right Equity Shares issued in the Rights Issue shall commence on Stock Exchange upon receipt of trading permission. The trading is expected to commence on or before April 8, 2024. Further, in accordance with the SEBI master circular bearing reference - SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/00094 dated June 21, 2023, the request for extinguishment of Rights Entitlements has been sent to NSDL & CDSL on April 3, 2024.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGE ONLY IN DEMATERIALIZED FORM

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that the submission of the Letter of Offer to SEBI should not, in any way deemed or construed that the Letter of Offer has been cleared or approved by SEBI. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the SEBI under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of SEBI" on page 200 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the BSE Limited under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of BSE" on page 204 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF MSEI (THE DESIGNATED STOCK EXCHANGE):): It is to be distinctly understood that the permission given by MSEI should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the MSEI, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of disclaimer clause of the MSEI under the heading "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of MSEI" on page 203 of the Letter of Offer.

Unless otherwise specified, all capitalised terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer.

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE COMPANY'S BUSINESS PROSPECTS.

Vivro Financial Services Private Limited

Contact Person: Kruti Saraiva/Jav Dodiva

CIN: U67120GJ1996PTC029182

SEBI Registration Number: INM000010122

LEAD MANAGER TO THE ISSUE

IN THE XI ASSISTANT CITY Vivro House, 11, Shashi Colony, Opposite Suvidha Shopping Center, Paldi, Ahmedabad – 380 007, CIVIL COURT AT CHENNAI Pramerica Life Insurance Ltd, Guiarat, India. | **Telephone:** +91-79-4040 4242 Through its Authorised Email: investors@vivro.net ... plaintiff Website: www.vivro.net Investor Grievance Email: investors@vivro.net

Mugunthan. M . . .Defendant Mr.M.Mugundhan R/o. 160/89, Lockma Street,

Kilpauk (Near RC Church), Chennai 600 010 Please take notice that our Client Pramerica Life Insurance Ltd Through its authorized representative has taken out the above mentioned O.S.NO:906 of 2024. On 03.04.2024 the Learned XI Assistant City Civil Court. Chennai was pleased to

Court, Chennal was pleased to order notice to you returnable by 17.04.2024. Kindly make it convenient to appear before the said Court on the said date at 10.30 am and file your objections if any, failing which the matter will be decided. which the matter will be decided in your absence B.SATHISHKUMAR G.YOGANARASHINMAN

REGISTRAR TO THE ISSUE Cameo Corporate Services Limited Subramanian Building, No. 1. Club House Road

Chennai - 600 002, Tamil Nadu, India. **Telephone:** + 91-44-4002 0700/ 28460390; Email: rights@cameoindia.com Website: www.cameoindia.com Investor Grievance Email: investor@cameoindia.com Contact Person: K Sreepriva SEBI Registration Number: INR000003753 CIN: U67120TN1998PLC041613

The Ramaraju Surgical Cotton Mills Limited Mr. P. Muthukumar. Post Box No. 2, 119/120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam – 626117 Tamil Nadu, India **Telephone:** +91-4563-235904 E-mail: rscm@ramcotex.com Website: www.ramarajusurgical.com

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

THE RAMARAJU

CIN: L17111TN1939PLC002302 Investors may contact the Registrar or our Compliance Officer for any pre-Issue/post-Issue related matter. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar, with a copy to the SCSBs, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail ID of the sole/first holder, folio number or demat account number, serial number of the Application Form, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated

Branch of the SCSBs where the Application Form, or the plain paper application, as the case may be, was submitted by the ASBA Investors along with a photocopy o the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" on page 208 of the Letter of Offer. For The Ramaraju Surgical Cotton Mills Limited

Date: April 4, 2024

Company Secretary & Compliance Office

Disclaimer: Our Company is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on a rights basis and has filed a Letter of Offer with the Securities and Exchange Board of India and Stock Exchange. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, website of Stock Exchange where the Equity Shares are listed i.e. MSE at https://www.msei.in/Index and the website of the Lead Manager at www.vivro.net. Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section "Risk Factors" beginning on page 17 of the Letter of Offer. This announcement does not constitute an offer of Rights Equity Shares for sale in any jurisdiction, including the United States, and any Rights Equity Shares described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. There will be no public offering of Rights Equity Shares in the United States.